

3130°

Kakam



(7) — Juli
95



காகம்

"முற்றுவெள்ளாம் புருங்கல் - அதனால்

நம் நெஞ்சவெள்ளாம் அம்முற்றும்!"

- ஒரு தாய்



தமிழ்ச் சிறை

1995.06.22 ம் திகதி, டென்மார்க்கின் வரலாற்றில் இடம்பெற்ற வழக்கு ஒன்றின் தீர்ப்பு சொல்லப்பட்ட நாளாகும்.

அந்தவழக்கின் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அந்த நபருக்கு 4 மாத நிபந்தனையுடனான சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கின் பின்னணியில் தமிழர்கள் என்ற இனமும் பின்புலத்தில் நிற்பதனாலேயே இங்கு அது பற்றி எழுதவேண்டியுள்ளது.

டென்மார்க்கின் 40 மில்லியன் குரோன் செலவில் நடாத்திமுடிக்கப்பட்ட இந்த வழக்கு என்னவென்றால்

புலம்பெயர்ந்து டென்மார்க்கில் அரசியல் தஞ்சம்கோரி வாழ்ந்துவரும் சமுத்துவமிழர்களுக்கு அவ்தம் மனைவி.

18 வயதுக்கு உட்பட்ட பின்னைகளை தன்னுடன் அழைத்துக்கொள்வதற்கு டெனிஸ்

சட்டமூலம் ஒன்று அலுமதி அளித்தது. அக்காலங்களில் நீதிஅமைச்சின்கீழ் இயங்கிவந்த அகதிகள் தொடர்பான விடையங்களை கையாண்டு

வந்த அக்கால நீதி அமைச்சர் தனதுமந்திரிப்பொறுப் புச்சட்டங்களை மீறி ஈர்க்க என்ற குற்றச்சாட்டின்படியே அவருக்கு இத்தனைய தண்டனை வழங்கப்பட்டது.

இவங்கை - இந்திய ஓய்ந்தத்தை தொடர்ந்து சமுத்தில் அமைதி நிலவிகிறது என்று இந்திய சர்வாதிகாந்த்தால், காட்டப்பட்ட நிழல்ச் சுதந்திரத்தை நம்பிய உலக வல்லரக நாடுகளின் பார்வைக்கு உட்பட்டநம்பிக்கை

ஒன்றின் பிரதிபலனாகவே இந்த மந்திரி தனது சட்டங்களை மீறி ஈர்க்க என்ற பின்னணியில் வைத்து

பார்க்கப்படவேண்டிய இந்த வழக்கினை சாதாரணமாக பெளிஸ் சட்டங்களை அவர்மீறி என்று உள்ளூர்விடையோக்கி அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சங்கதேச அரசியல் குழுவுக்குள் வைத்துத்தான் இந்த வழக்கினை ஆய்வுக்குட்படுத்தி பிருக்கவேண்டும் என்பது காகத்தின் அபிப்பிராயமாகும். தமிழர்விகாரணமாக வைத்துத்தான் இந்த வழக்கினை ஆய்வுக்குட்பட்டு நடாத்தப்பட்ட இந்த வழக்குடன்மையில் தமிழர்களின்பின்னணியில் பெளிஸ் சமுதாய நலன்பற்றிய ஒரு விவகாரமாகும். ஆனால் இதன் மறுபக்கத்தில் சமுத்தமிழர்களுக்கு அவர்த்தம் புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படுகின்ற ஓரவஞ்சனை பற்றிய விவகாரமாகவே நாம் தமிழ்நிலைகாரங்களு பார்க்கவேண்டியுள்ளது. சமுத்தமிழர்கள் தமது வாழ்வில் என்றும் இன்னொரு இனத்தின் சட்டக்குட்கணமையே வாழ்ந்துவந்திருக்கின்றார்கள். அல்லது வாழ்ந்துவர வைக்கப்பட்டார்கள். கதந்திரகாலத்திற்குபிற்பட்ட நிலைகளையே இங்கு நாம் இப்படி குறிப்பிடவேண்டியுள்ளது.

பெளிஸ் சட்டத்தின்படி தமது உரிமைகள் மறுக்கப்பட்ட பெள்மர்க்கவும் சமுத்தமிழர்கள் பற்றிய இந்தவழக்கில் 23 அல்லது 24 செப்ரம்பர் 1987ல் தமிழர் நிறுத்தம் என்று அவரது சொந்தவிருப்பில் எடுக்கப்பட்ட இந்தத்தின்மானமே இன்றைய வழக்கின் ஆணீவேராகும். 1988 மத்தியினிருந்து 10.தை. 1989 வரைக்குட்பட்ட பகுதிக்காலத்தில் தமிழ் அகதிக்குக் கான குடும்ப அங்கத்தவர்களை பெள்மர்க்கிற்கு அழைப்பதை தடுத்தார் என்று 20 நீதிபதிகள் கொண்ட குழுவில் பெரும்பாலுள்ள நிருபித்தார்கள். அந்த நபருக்கு வழக்கப்பட்ட தண்டனை நீதியானதா? என இன்று பலராலும் எழுப்பப்படுகின்ற கேள்வியாகும். பெள்மர்க்கில் வெளிவரும் ஒரு செய்திப்பத்திரிகை நடாத்திய கருத்துக்கணிப்பீட்டின்படி - 54வீதமானோ அவர் நீதிக்குட்படுத்தப்படவேண்டும் என்றும் அரியிராய்ம் தெரிவித்திருக்கின்றனர். இது ஒரு நல்ல விவகாரமான.

ஆனால் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள்குமுவான தமிழர்கள்கார்பில் ஒருவினையத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழர்கள் விவகாரத்தில் தமிழர்நலங்கள் பேணப்படவேண்டுமென்றால் நாமே நமக்கென சட்டங்களை வகுக்கும் திறனைப் பெறுதல்வேண்டும்.

உள்ளே.....

பக்கம்	விடையம்
3	முகம்
5	H.C.Andersen கதை
8	கிளிபின் சந்தேகம்
9	குரியிப்புச்சிகள்
11	இரு சிறிய உலகம்
14	விவாதம்
17	நிகழ்காலம் - கவிஞர்
18	சிறுகதைத் தேர்வு முடிவு
19	நாம் இறைச்சியை தமிழர்கள் உண்மைகளா?
22	மல்தல் வாடல் தெரிதல்
24	அபாரசக்திகள் - கட்டுரை
27	தோப்புக்கரணங்கள்
30	கவிதைகள்

சந்தாதாரர்களுக்கு.....

இதுவரை காகத்திற்கான சந்தானை செலுத்தாதவர்கள் தயவுசெய்து அதனைச் செலுத்தி; காகத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள். நன்றி!

H.C.ANDERSENனின்

கதை

தமிழில்: விழி



உறுப்பிற்கால முறையில் இருப்பதைந்து தகரத்திலை சிப்பாய்கள் இருந்தார்கள். சகோதரர்களான இந்த 25 பேர் கணம் ஒரு பழைய தகரத்திலிருந்து பிறந்தவர்களாகும். துவக்கை கையிலேந்தியை, நீர்கொண்ட பார்வையுடன், சிவப்பும் நீலமும் கலந்த ஓருண்டில் அவர்கள் மிகவும் அழகாக இருந்தார்கள்.

இவர்கள் அனைவரையும் வைத்திருந்த பெட்டியின் மூடி திறக்கப்பட்டபோது அவர்கள் முதன்முதலாக இந்த உலகத்தில் ஒருவர்த்தையை கேட்டார்கள். தகரசிப்பாய்கள் என்று கத்தியை பக்கத்தில் ஒருசிறுவன் கைகொட்டி ஆரவாரித்துக்கொண்டிருந்தான். இந்த 25 தகரசிப்பாய்களையும் அவன் தனது பிறந்தநாட்பரிசாக பெற்றிருந்தான் அந்த சிப்பாய்களை எடுத்து மேசையில் நிறுத்தினான் அச்சிறுவன். ஒவ்வொரு சிப்பாய்களும் மற்றசிப்பாய்களைப்போலவே மிகத்தகுப்பத்துடன் இருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒருசிப்பாய் மாத்திரம் மற்றவர் களிலிருந்து வேறுபட்டவனாக இருந்தான் அவனுக்கு ஒருகால் மாத்திரமே இருந்தது. அந்த 25 சிப்பாய்களில் அவனே கடைசியாக செய்யப்பட்டவனாவான். அவனை செய்துகொண்டிருக்கும்போது ஏற்பட்ட தகரப்பற்றங்குறையினால் அவனுக்கு ஒருகால் மாத்திரமே கிடைத்தது. ஆனாலும் அவன் மற்றவர்கள் இரண்டு கால்களினால் நிற்கும் அந்த உறுதியினேயே ஒற்றைக்காலில் நிற்றுகொண்டிருந்தான். அவனே மற்றவர்களிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவனாகவும் இருந்தான்.

அவர்கள் மேசையில் நிறுத்தப்பட்டபோது அங்கு வேறு பல விளையாட்டுச்சாமான்களும் இருந்தன. ஆனாலும் அந்த கடதாசியினால் செய்யப்பட்ட அழகிய கோட்டையே எல்லோருது கண்களையும் ஸ்ரத்தது.அந்தக்

கோட்டையின் சிறிய

ஜன்னல்கள்வழியாக ஓம்மண்டபங்களை பார்க்கக்கூடியதாக இருந்தது. வெளிப்புறத்தில் ஒருசிறிய கண்ணாடியை கற்றி பல சிறிய ஆற்றறைப்பாய்ப்படுபோல இருந்தது. மெழுசினால் செய்யப்பட்ட அன்னங்கள் அங்கு நீந்திக்கொண்டிருப்பதனை அக்கண்ணாடி பிரதிபலித்தது. இவை அனைத்தும் மிக அழகாகணு இருந்தன. ஆனாலும், அக்கோட்டையின் திறந்திருந்தகதவுக்கு நடுவில் நின்றிருந்த அந்த அழகான கண்ணிப்பெண்ணே இவை அனைத்தையும் விட மிக அழகாக இருந்தான் அவனும் கடதாசியினிருந்து வெட்டி எடுக்கப்பட்டவளே. ஆனால் அவள் மிகுங்கலான பாவானையும் தோனைமூடிய நீலநிறத்திலான மெல்லிய மேலங்கியதும் இருந்தான். மேலங்கியின் நடுவே அவளது முகமலைவான சிறியதகடான்று மின்னிக்கொண்டிருந்தது. அந்தப்பெண் இரண்டுகைகளையும் பக்கங்களுக்கு நீட்டியவாறும் ஒருகாலை மடித்து உயர்த்தி மேலே தூக்கியாறும் இருந்தான். அவள் ஒரு நடனமாடும் பெண். அவளது ஒருகாலை வெளியே காணாதபடியால் தன்னைப்போலவே அவனுக்கும் ஒருகால் மாத்திரமே இருப்பதாக அந்த ஒற்றைக்கால் தகரசிப்பாய் நினைத்துக்கொண்டான்.

‘அவளை நான் மனைவியாக்கிக்கொள்ளல் ஆனால் அவளோ கோட்டையில் வசிப்பவனாகவும் மேன்மைவாய் ந்தவளாகவும் இருக்கிறான். எனக்கோ இந்தப்பெட்டி மாத்திரமே சொந்தம். அதையும் நாங்கள் 25 பேர் பங்குபோட்டுக்கொள்கிறோம். இந்த இடம் அவனுக்கு ஏற்றதல்ல. நான் அவனுடன் அறிமுகம் செய்துகொள்ளவேன்டும்’ என்று தனக்குள்ளேயே யோசித்துக்கொண்டான். மேசையின்மேலிருந்த ஒரு மூக்குப்பொடிப்பேணியின் பின்னாலிருந்து அந்த அழகிய இஸ்மெபண்ணையே பார்த்தவன்னமிருந்தான் அவன். அந்த இஸ்மெபண்ணோ சமநிலைக்குத்திரும்பாது இப்போதும் தனது ஒற்றைக்காலிலேயே

நின்றுகொண்டிருந்தாள்.

இரவாசியது ஒற்றைக்கால் தகரசிப்பாய் தவிண்ட மற்றைய சிப்பாய்கள் யாவரும் அவர்களுடு பெட்டிக்குள் வைக்கப்பட்டனர். நீடிடிலிருந்த மனிதர்கள் யாவரும் படுக்கைக்கு போய்விட்டார்கள். இப்பொழுது அங்கிருந்த வினாயாட்டுச்சாமான்கள் அனைத்தும் தங்களுக்குள்ளே வினாயாட ஆரம் பித் தன் முன் னால் வரவும், போந்டாத்தவும், நடனமாவும் விரும்பின. தகரசிப்பாய்கள் தங்களது பெட்டிக்குள்ளிருந்து சுப்தமிடத்தொடங்கினார்கள். அவர்களுக்கும் இந்த வினாயாட்டில் கலந்துகொள்ள விருப்பமாக இருந்தது ஆனால்

அப்பெட்டியினுடையுடியை அவர்களால் திறந்து வெளியே வருமுடியவில்லை. வினாதக ணைடைக்கப்பாயிக்கப்படும் பாக்குவெட்டிபோன்ற உபகரணம் குத்துக்கரணம் அடித்தது. சிலேற்றுப்பென்சில் பலகையில் வேடிக்கை காட்டியது. அங்கு ஒருக்கலவரடி ஆரம்பமியது. இதனால் விழித் தெழுந்த மஞ்சள்நிற பாடும் பறவையொன்று தனக்குள் ளேயே கிடைத் தப்பாணியில் கதைக்கத்தொடங்கியது. அங்கிருந்தவர்களில் இரண்டு பேர்கள் மாத்திரம் தாங்கள் இருந்த இடத்திலிருந்து அசையவே இல்லை. அவர்கள் வேறுயாருமல்ல. அந்த ஒற்றைக்கால் தகரசிப்பாயும், நடனமாடும் அந்த இளம் பெண்ணும் தான். அவள்நேராக நிமிந்தும் இரண்டு கைகளை பக்கங்களுக்கு நீடியலொரும் நின்றான். அவன் உறுதியுடன் தனது ஒற்றைக்காலிலே நின்றான். அவன்கு கண்கள் அவளைவிட்டு ஒருக்கண்ணும் விலகவில்லை. இப்பொழுது இரவு 12 மணியானதை கடிகாரம் மணியாத்து தெரிவித்துக் கொண்டது. திடீரென மூக்குப்பொடிப்பேணியின்மூடி திறந்தது. ஆனால் அதற்குள் மூக்குப்பொடி எதுவும் இருக்கவில்லை. மாறாக கறுப்பு நிறத்திலான சிறிய அரக்கணைப் போன்ற ஒரு சிலையிருந்தது.

"தகரசிப்பாயே உனதுகண்களை கம்மா வைத்திருக்க மாட்டாயா?"

என மூக்குப்பொடிதகரத்தினுள் இருந்த அரக்கண் கேட்டான். ஆனால் தகரசிப்பாயோ அதனை கேட்டது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.

அடுத்தநாளும் வந்தது கிறுவர்கள்மேலே வந்து அந்த ஒற்றைகால் தகரசிப்பாயை எடுத்து ஜன்னலில் நிறுத்தி வைத்தார்கள்.

அந்த அரக்கணின் வேலையாலோ அல்லது குழன்று விசிய காற்றினாலோ அந்த தகரசிப்பாய் அந்த மூன்றாமாடியில் விருந்துகீழேவிழுந்துவிட்டான். யங்கரமானவைக்கத்தூடன் வீழ்த்தாலும் அந்தவேகத்திலும் அவன் காற்றில் தன் காலைத்திருப்பிளவுத்தின் கற்களுக்கிடையே ஒரு நீண்ட கூரான தொப்பிபோன்ற இடத்தின்மீது ஸாவகமாக நின்றுகொண்டான்.

கிறுவனும், அவ்வீட்டு வேலைக்காரப்பெண்ணும் அந்த ஒற்றைக்கால்சிப்பாயை தேடுவதற்காக உடனே கீழே வந்தனர். ஆனால் அவர்கள் அந்தச் சிப்பாயை கண்டுகொள்ளதால் அவனை மிதிக்கவும் முற்பட்டனர். தகரசிப்பாய் "நான் இங்கே இருக்கிறேன்" என்று உரத்துக் கத்தியிருந்தால் அவர்கள் அவனைக்கண்டு கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவன் சிப்பாய்க்குரிய சீருடையில் இருந்ததால் அவனால் அப்படி செய்யமுடிய வில்லை.

இப்படியாக இருக்கும்போது மழைபெய்ய ஆரம்பித்தது. துளிக்குமேல் துளியாக மழைதூற ஆரம்பித்தது. மழை நிற்பின்னர் அத்தெருவில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் வந்தனர். அவர்கள் அந்த தகரசிப்பாயை கண்டுதீட்டது அவனை தண்ணீரில் பிரயாணம் செய்யவைக்கவேண்டுமென்று பெசிக்கொண்டனர். அவர்கள் கடதாசியில் ஒரு ஓடம் செய்து அதில் அந்த ஒற்றைக்கால் சிப்பாயை ட்டகார்த்திவைத்தனர். இப்பிலாமுது தகரசிப்பாய் தண்ணீரில் பிரயாணம் செய்துகொண்டிருந்தான். இரண்டு சிறுவர்களும் கைகளை தட்டியவாறே பக்கத்தில் ஓடிவுந் துகொண்டிருந்தனர். அவைகளும், நீர்க்குமிகுரும் அதிகமாக இருந்ததனால் காகி தட்டம் மேலும் கீழுமாக ஆடியது. விரைவாகச் சுக்கியது. இவையெல்லாம் சீர்த்து தகரசிப்பாயை அதிரவைத்தன-ஆனாலும் அவன் எந்தவித மாற்றமுமின்றி கையில் துவக்கைப் பிடித்தவாறு உறுதியுண் நின்றுகொண்டிருந்தான்.

பெரியதொரு நீரோட்டத்தின் தள்ளுவதன் காகிததூடம் ஒரு நீண்ட கழிவோடைக்குள் புகுந்தது. அவன் தனது பெட்டிக்குள் வாழ்ந்தது. போன்றே இங்கும் மிக இருட்டாக இருந்தது. நான் இப்பொழுது எங்கு வந்துகொண்டிருக்கின்றேன் இவையாவும் அந்த அரக்கணின் பின்மூலையே ஏற்பட்டது. அந்த சிறிய நடனமாடும் கண்ணிப்பெண்ணும் இப்போது இந்த ஓடத்தில் இருந்தாளென்றால் இந்த இருட்டு இன்னுமொருமுறை ஏற்படலாம்" என்று அவன் தனக்குள்தானே யோசித்துக் கொண்டான். அதேநேரத்தில் அந்தக்குழிவோடையில் வசித்துவுந்த ஒருநீரளி அங்கே வந்தது. "என்னிடம் கடவுச்சீட்டு இருக்கிறதா?" என்று அந்த தகரசிப்பாயைக்கேட்டது. ஆனால் சிப்பாய் ஒன்றுமே சொல்லாமல் தனதுவைக்கை மேலும் இருக்கமாக பிடித்துக் கொண்டான். ஓடம் முன்னேறிக் கொண்டிருக்க எனிபும் பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்தது.

"அவனை நிறுத்து அவன் வரிக்ப்பாமலும், கடவுச்சீட்டாக பாட்டாமலும் சென்றுகொண்டிருக்கிறான்" என்று கத்தியது எனிரீச்கும் கூடிக்கொண்டே போயிற்று. குழிவோடை பலகை முடியும் நேரத் தில்தான் தகரசிப்பாய் ஒன்றையக்கண்டான். அந்த ஒரு பெரிய சப்தத்தையும் அவனால் கேட்கக்கூடியதாக இருந்தது. அந்தச் சப்தம் எந்தத்துணிவுள்ள வீரனையும் திடுக்கிட்செய்யக்கூடிய

சப்தமாகும் அங்கேதான் கழிவோடைக்கல் குத்தெனக்கீ மிறங்கி அதன்பலைக இன்னொரு வாய்க்காலுக்குள் முடிவுடைந்ததுதீர்விழ்சி ஒன்றின் கீழே நங்கள் பட்டில் பிரயாணம் செய்வது எவ்வளவு ஆபத்தானதோ அதுபோலவே தகரச்சிப்பாய்க்கும் இது மிகவும் ஆபத் தானது.

அவன் அந்த இடத்தை அண்மித்துவிட்டான் அவனால் ஓட்டதை நிறுத்தவும் முடியவில்லை. ஓடம் குத்தென இறங்கி அந்த வாய்க்காலுக்குள் நுழைந்தது.அந்தயிர்தாப த்துக்குரிய ஒற்றைக்கால் தகரச்சிப்பாய் விறைந்தபடி நின் ருகோண்டிருந்தான்.அவன் தனது கண்களை இமைக்கின் றாவன் என்பதைக் கூட ஒருவராலும் காணமுடியாதபடி நின்றுகொண்டிருந்தான்.

ஓடம் இரண்டு மூற்றுமுறை கழன்றது. ஓடத்தின் விளிம்புவரைக்கும் நீர்நிறைந்து ஓடம் ஆழக்கூடிய அபாயத்திலிருந்தது. தகரச்சிப்பாய் கழுத்தவை தண்ணீரில் நின்றுகொண்டிருந்தான்.ஓடம் ஆழம் ஆழமாக மூழ்கிக் கொண்டே போக கடதாசி நண்ணது தள்ளுவாகிக்கொண்டே போயிற்றுதகரச்சிப்பாயின் தலைக்கு மேலாக தண்ணீர் நிறைந்துகொண்டே போன்போது அவன் அந்த அழிய நடனமாடும் பெண்ணை நினைத்துக்கொண்டான்.அவளை இனிமேல் ஒருதரமும் பார்க்கமுடியாது

“ அபாயம்! அபாயம்! போர்வீரரே...மரணத்தை நீ விரும்பவேண்டும்” என்றவரிகள் அவனது காதில் ஒலித்தது. இப்பொழுது ஓடம் செய்யப்பட்டிருந்த கடதாசி துண்டு துண்டு கொள்கூட சிநைத்துபோயிற்று. சிப்பாயம் அவற்றிற்கிடையே வீழ்த்தப்பட்டு அதேநேரத்தில் ஒருபெரிய மீனினால் விழுங்கப்பட்டுவிட்டான். கழிவோடைப்பகுதிக்குள் இருந்ததைவிட இங்கு மிக அதிக இருட்டாகவும் நெருக்கமாகவும் இருந்தது. ஆனால் தகரச்சிப்பாயோ ணக்களில் துவக்கைப்பிடித்தபடி உறுதியிடன் இருந்தான் மீன் படுபாய்க்கரமாக அசைந்து திரிந்துவிட்டு கடைபியில் மிக அழைத்தியானது.

வெளிச்சம் மிகத்துலக்கமாக பிரகாதித்தது. யாரோ “தகரச்சிப்பாய்” என்று அழைப்பது கேட்டது. அந்தமீன் யாராலோ பிதிக்கப்பட்டு,சந்தையில் விறகப்பட்டு,இப்பொழுது மீண்டும் பழையதிட்டின் சமையலை மேசைக்கு வந்துவிட்டது. பெண்பின்னை ஒருத்தி அந்த மீனை பெரியக்த்தியால் வெட்டியபோது தகரச்சிப்பாய் அதற்குள் கண்டுபிடிக்கப்பட்டான். அவன் தனது இரண்டு விரல்களாலும் அவனைத்துருக்கி எடுத்து மீனினவைபிறு வரைக்கும் பிரயாணம் செய்த அந்த பெறுமதிமிக்க மனிதனை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக வரவேற்றறை யைநோக்கி விறைந்தாள்.அவர்களும் “என்னவினோதங்கள் இந்த உலகத்தில் நடக்கின்றன” என்றுகூறியவாறு சிப்பாயை மேசையில் நிறுத்திவைத்தார்கள். ஆனால்

இவையெல் லாம் அவனுக் குப் பெரு மையாக தெரியவில்லை.

அந்த ஒற்றைக்கால் தகரச்சிப்பாய் முன்பு எந்த அறையில் எந்த இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டானோ இப்போதும் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டான். அவனால் முன்பு தான் கண்ட அதே பிள்ளைகளையும் மேசையில் அதே விளையாட்டுச் சாமான் களையும் காணக் கூடியதாக இருந்தது. அந்த அழிய கோட்டையில் அந்த நடனமாடும் இளம்பெண் இப்பொழுதும் ஒருகாலை மடித்து உயர்த்தி மற்றைய ஒருகாலில் மிகத் துநியடன் நின்றுகொண்டிருந்தான். இது தகரச்சிப்பாயின் மனதை தொட்டது. அந்த நேரத்தில் அது பொருத்துமில்லாவிட்டாலும் அவன் அழுது நீர்த்துவிட்டான் அவன் அவனைப்பார்த்தவன்னையும் அவன் அவனைப்பார்த்தபடியும் இருந்தனர். இருவரும் ஒருவார்த்தையேனும் பேசிக்கொள்ளவில்லை.

அந்த நேரத்தில் அந்தச் சிறுவர் களில் ஒருவன் தகரச்சிப்பாயை எடுத்து பக்கத்தில் ஏரிந்துகொண்டிருந்த குளிர்காயும் அடுப்பிழுள் விட்டெறிந்தான் இதற்கு அந்த மூக்குப்பொடிப்பேணிக்குள் இருந்த அரக்கணை காரணம் சொல்ல முடியவில்லை. தகரச்சிப்பாய் மிகுந்த ஒனியுடன் கூடியவாகவும் மிகுந்த வெப்பத்தை அனுபவிப்பவனா கவும் நின்றுகொண்டிருந்தான். இது மிகவும் திகைப்பை அடியது. ஆனால் அவனுக்கு அது உண்மையான நெருப்பா? அல்லது காதல் உணர்வா? என்பது சரியாகத் தெரியவில்லை.அவனிலிருந்த நிறங்கள்யாவும் விடுப்புப்போன்ன.ஆனால் இது அவனது பிரயாணத்தால் ஏற்பட்டதா? அல்லது கவலையினால் ஏற்பட்டதா? என்று எவ்வாலும் சொல்ல முடியவில்லை. இப்போதும் அவனும் அந்த இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே இருந்தனர்.அவன் தான் அப்படியே நெருப்பில் உருசிப் போவதை உணர்ந்தான்.ஆனாலும் கைகளில் துவக்கை ஏந்தியடியே நின்ற அந்த உறுதி அவனிடமிருந்து மாறவில்லை. அப்பொழுது அங்கு திறக்கப்பட்ட கதவொன் றினால் ஏற்பட்ட அசைவினால் எழுந்த காற்று அந்த நடனமாடும் இளம்பெண்ணை பறக்கவைத்தது. அவன் ஒரு பறவையைப்போல பறந்து, குளிர்காயும் அடுப்பிழுள் இருந்த அந்த தகரச்சிப்பாயிடம் வந்து சேர்ந்தான்.

அந்த கீட்கொழுந்தில் ஏரிந்து அழிந்துபோனாள்.தகரச்சிப்பாய் நெருப்பில் உருகி சிறிய துணிக்கையானான். அடுத்தநாள் அப்பெண்ணுந்து அடுப்பிழுளுந்த சாம்பரை அள்ளி வெளியே எடுத்தபோது அதற்குள் அந்தச்சிப்பாயை தகரத்திலான் ஒருசிறிய இதயத்தின் வடிவத்தில் கண்டுடுத்தாள். அந்த நடனமாடும் பெண்ணினிலிருந்து அவனது ஆடையிலிருந்து அந்தப்பளபளப்பான கூஜினா தகீடே மின்சியிலிருந்தது. அதுவும் ஏரிந்து கரிக்கறுப்பு நிறமாக மாறியிலிருந்தது.

முற்றும்

க ஜினா தகடு.....ஆடைகளில் அலங்காரத்திற்காக நைக்கப்படுவது.

கிளியின் சந்தேகம்

காளமேகம்

உருவகம்

தேவி கொலுவிருந்து தெய்வீக ஒளி பறப்பும் ஆலையம்; ஆயிரக்கணக்கான மக்கள் தேவியைத் தரிசிக்க வந்திருந்தார்கள். ஆலயத்தைச்சுற்றி பெரியபெரிய ஆஸ்மரங்கள்; அதன் விழுதுகள் ஆஸ்மரக் கிளைகளைத் தாங்கி நின்றன.

அவ் ஆலய மரக்கிளைகளில் கூடுகட்டி வாழும் பறவைகளும், குருவிகளும், அனில் பிளைகளும் தருகின்ற இனிய கீதம் தேவியைத் தரிசிக்க வருவோருக்கு மனதுக்கு இதாக இருந்தது.

அந்த ஆஸ்மரத்தில் ஒரு கிளி நீண்ட காலமாக வாழ்ந்து வந்தது. சிறந்த குண மூள்தும் மேலான சுபாவம் கொண்டது மான அந்தக்கிளிக்கு ஒரு சந்தேகம் வந்தது.

ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் ஒரு கடவுளை ஏன் பலபெயர்கள் சொல்லி அழைக்கிறார்கள்; எனக்கு விளங்க வில்லையே என்று அருகில் இருந்த அனிற் பிள்ளையிடம் கேட்டது.

ஆலயத்திற்குள் சென்று தேவியின் மேனி எங்கும் தொட்டு விளையாடும் அனிற் பிள்ளைக்கு கிளி தண்ணிடம் வந்து இக்கேள்வியைக் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது.

அனிற்பிள்ளை கிளியிடம் சௌல்வரனின் கடாசம் பெற்ற காகத்திடம் கேட்போம் என்றது.

இருவரும் காகத்திடம் வந்து தங்கள் சந்தேகத்தைச் சொன்னார்கள். ஒரு கடவுள் பலபெயர்கள் எப்படி வந்தது?

காகம் இருவரையும் ஆஸ்மரத்தில் இலைகள் அடர்ந்த கொப்பிற்கு அழைத்துச்

சென்றது. மேலே பாருங்கள் என்றது. இருவரும் மேலே பார்த்தார்கள். குரியனின் ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. கீழே பாருங்கள் என்றது. கிளியும் அனிலும் கீழேபார்த்தன. விளங்கவில்லையே என்றது கிளி.

இரு குரியனின் ஒளி மரக்கிளையில் பட்டு பொட்டுப் பொட்டாக சிறுசிறு ஒளியாக பல இடங்களில் தெரிவதைப் பாருங்கள் என்றது காகம்.

கிளிக்கு விளங்கிவிட்டது. காகம் “அந்தச் சிறிய ஒளிக்கு பக்தர்கள் தனித்தனிப் பெயர்கள் வைத்து அழைக்கின்றார்கள்” என்றது.

ஒரு தெய்வம் பலபெயர்களில் அழைக்கப் படுகின்றது. கிளிக்கும் அனிலுக்கும் விளங்கிவிட்டது. என்ன இருந்தாலும் காகம் சௌல்வரனோடு இருத்தல் தகும் என்று கூறிக்கொண்டு கிளி பறந்து போய்விட்டது.

ஓடிசல் . . !

சன்னதமாடி

ஆண்டவனுக்கும் :

அடியவரைத் தெரிவதில்லை !

பூசை வைத்தும் -

பலருக்கு மோட்சமில்லை !

எனக்கும் வைப்பார்

அத்தசாமப் பூசைகள் !

தொலைபேசி மணியடித்து -

மோட்சக் கதவைத்

திறந்துவிட்டு : - என்

பக்தர்களைற் தேடுகிறேன்.

குரியப் பூச்சிகள்

துமயந்தி

கண் வீழித்தேனோ. . .?
ஈதோர் காலைப்பகலென
கண்களைச் சுட்ட
கத்ரவன் பகரந்தான்.

காலை ஒலிகளும்
கடலின் இகரசசலும்
காத்தினுள் உரசீன்.

எங்கே இருக்கிறேன்?
எப்படி வந்தேன்?
எங்கனம் பிழைத்தேன்?
எத்தனை இரவுகள்
மயக்கமுற் றிருந்தேன்.

எதுவுமே தெளிவற்று
என்னுட் குழம்பி,
தேடினேன் வீடைகளை.

கிழுகுத் தட்டியால்
மானம் மறைத்த
குழிசைத் தீண்ணையிற்
கிடத்தப்பட் டிருந்தேன்.

மூலைகள் சீலிர்த்த
பன்புற் பாயென்
கசீவுற்றுச் சோர்ந்த
உடலைத் தாங்கி
நசீவுற்றுக் கிடக்க,
தென்னையைத் தடவீ
வருங்கடற் காற்று
சோர்ந்த என்னுடலை
சுகம் படைத் தேக
மீனின் வாடையென்
மூச்சீனைத் தொழுதே?

வலைகள் காயும்
கயீற்றுக்கொடியிலென்
உடைகள் தொங்கிச்
சீறகை அசைத்தன.

எங்கே யீருக்கிறேன்?
எப்படி வந்தேன்?
எங்கனம் பிழைத்தேன்?



வீடைதெரி யாது
என்னுட் குழம்பினேன்.

வறுமை கவீந்த
வயதான தாயாள்
வாரியென் தலையைத்
தனமடிக் கிடத்தி
வாஞ்சையோ டெந்தன்
கலைந்தகே சுந்தனை
வருடிக் கொடுத்தாள்
வெறுங்குடல் மகனே
முதலில் வீதனை
முழுவதும் பருக
எங்கே யீருக்கிறாய்
என்பதை வீரிவாய்ப்
பீன்னர் பேசுவோம்.

எனது நீலையைப்
புரிந்தாளோ தாயாள்
அன்புடை வாக்குடன்
அளித்தாள் குவகளையிற்
குறுசாட் கஞ்சீ.
அமுதன வனது
வீழிகள் இரண்டும்

அர்த்தங்கள் பொரிந்த
உணர்ச்சிப் பெருக்கீல்.
சீச்சீ பீதென்ன...?
சீன்னக் குழந்தைபோல்
வெதும்புவதென்ன?
முதலிற் பசீதீர
முழவிற் பேசுவோம்.-உன்
தாய்ன் ரென்னன்
எண்ணுதல் தவறோ?

முந்தானை கொண்டென்
வீழிவழி நீரைத்
துடைத் தன எம்மை.
பொருபிக் கிடந்த
பாசத்தீன் பெருங்கடல்
இபைமடை வெடித்து
இருகன்னம் வழியே
மலைவீடு நீர்போல்.

மகனே... மகனே!
அழுவதை வீடுவாய்.
தாங்கே லுனது
கலக்க மின்சும்.

கன்னங்கள் வருஷனாள்.
உச்சியை முகர்ந்தாள்.
எப்பாட்ட தணிப்பேன்
கண்வழி ஊற்றை?

பேசத் துடித்தன
உதடுக ஸிரண்டும்
நாவி ஸீரம்
வரண்டு போனதால்
வார்த்தைக ளைதுவும்
அகப்பட வீல்லை.

பலவீனங்கள் கண்ட
கைகள், கால்கள்
நடுக்கமுற்றுச்
சோர்ந்து போயீன.

குவளையுள் மிதந் த
சோற்றுப் பருக்கையை
கையா லள்ளி
ஊட்டின எம்மை.

வரண்டு கிடந்த
நாவீனை நனைத்து
மிதந்து சென்றன
சீன்னப் பருக்கைகள்.

எங்கே பீருக்கிறேன்?

எப்படி வந்தேன்?
எங்கனம் பீலியுத்தேன்?
வீடைகளை யெண்ணி
ஏக்கமுற் றிருந்தேன்.

குவளைக் குஞ்சீயிற்
பாதீக்கு மேலே
தொண்டைக் குழிடு
சௌல்ல மறுத்தன்.

உடைந்து போன
பாதீச் சவளில்
அலைக ஸிடையே
அடைந்து வந்தாப்
பாதி உயிரோடு.

சாமக் கடலின்
வழிவலைத் தொண்சீல்
தாங்கி வந்தான்
எனது கணவன்.

நேற்றைய இரவீல்
ஏதோ அனர்த்தம்
நீகழிந்தது உனக்கு
அலைபீடை மகனே.
சீல்வீட்ட உன்னுடல்
பிரேதமாய்க் கிடந்தது.
வீழிய வீழிய
வெப்பங் காட்டுனோம்
வீழிகள் தீறந்தது
இப்போதான் கண்ணே
தேவன் போட்ட
பிச்சை மகனே
உன்னுட லுள்ளே
வாழும் உயிரது.

மெல்லிய தெம்பு
என்னுட் பரவ
மேனி நீயிரத்த
முயற்சி கொண்டேன்.
மெல்ல மகனே
எந்ற பாடக்கு
தீண்ணைச் சுவரோடு
சாய வைத்தாள்.

உறிமுகல்லாத்
துணியொன் ரெனது
இடையோ டுவாய
இருக்கக் கண்டேன்.

தொடரும்

ஓடு சிறிய உலகம்

தமிழ்நி

அதனது உலகம் எனது உள்ளங்கையாயிருந்தது. எனது உலகம்...?

எந்த இனத்தைச் சேர்ந்தது? என்னென்ன குணங்கூத்தைக் கொண்டது? இதன் பறம்பரையாது? சகுனத்திற்கு நல்லதா கெட்டதா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் இது ஒரு சிறுமிரி. எனது ஆறாவ இதற்குத் தேவை, இது காப்பாற்றப்படவேண்டியது. என்பது மட்டுமே. ஆதனால் இப்போது இதன் உலகம் எனது உள்ளங்கையாயிருந்தது. நானை அது பறந்து விரிந்ததாய் ஆகலாம். எனது உலகத்தை (?) விட இதனுலகம் விசாலமானதாய், பரிணாமம் பெற்றதாய்க்கூட இருக்கலாம்.

இதனை எங்கே பிடித்தேன். என் உள்ளங்கைக்கு எப்படிது வந்தது?

"வெளியேபோடா அகதி நாயே!" நீட்டி நிமித்தி என்னை மல்லாக்காகப் படுக்கவைத்து, எனது நெஞ்சின் மேல் பெண்ணாம் பெரிய பாறாங் கல்லைத் தூக்கித் "தொப்" என்று போட்டது போல் அந்த பாரமான வார்த்தையை தூக்கிப் போட்டான் என் தம்பி விவேக். "அகதி நாய்" என்று என்னைக்கூறும் இவன் யார் இங்கே? ஒ! இவன் "ஸ்ருடன்" ராம். அப்படியானால் இவரிங்கு ஒரு கௌரவப்பிரஜை. என்ற நினைப்பும். (அகதி என்றால் தீண்டத்தாகாத வர்கள் என்ற கருத்தும் இவர்களைப் போன்றவர்களுக்கு) "வெளியேபோடா அகதி நாயே!", ஏனிந்தச் சுடுசொல்? புதிதாக அவன் வாங்கிய வீட்டுக்கு. புதிதாகக் "காப்பெற்" போட்டிருந்தான். பாசத்தைத் தரிசிக்க அவனிடம் சென்ற விடத்தில் தேநீர் தந்தான். புத்தம்புதூக் "காப்பெற்" நில் தவறுதலாகக் கொஞ்சம் கொட்டுண்டு போனது தேநீர். எச்சிற் கோப்பைகளைக்கழுவி ஒவ்வொரு மனியாய்க் கேர்த்த காசில் கறை பட்டு விட்டதே யென்ற ஆதங்கமோ என்னவோ அவசரப்பட்டுக்



கொட்டிவிட்டான் வர்த்தைகளை (இது எனக்கான சமாதானம்). அதனை அன்னிக் கொண்டு நடக்கிறேன் தெரு நீளம். உயர்ந்த அல்க்க மரங்களால் இருக்கரைகளுக்கும் அணை போட்டபடி விரிந்து கிடக்கிறது அந்த மண்பாதை. அதன் மேனியை நோகாமல் மிதித்து எனது நடை நீருகிறது கொழுன் எனக்குத் தந்த அகதிக் கூட்டை நோக்கி. 'கிச்.. கிச்.. கீச்.. என்ற மெல்லிய ஒலி என்னை நிறுத்துகிறது. அல்க்க மரங்கள் நிற்கும் கரையோரங்களுள் எனது விழிகள் தேடுகின்றன. அந்தக் "கிச்..

kommuine கொழுன்: நகரசபை

கிச்.. கீச்..” ஒலியில் ஒரு அவஸ்ம், ஒரு துயரம், ஒரு ஆதாரத் தேடல்... இப்படி வெளிப்பாடுகள் தென்படுகின்றன. வீதியின் கரையோச்சருகினுள் தேடுகிறேன். சருகினுள் தன்னுடலைக் குறுக்கியபடி சிறு குருவி. தன்னுடலைத் தூக்கிச் செல்ல போதுமான அளவு சிறு இல்லாததால் பூமியில் கிடைகண்டுவிட்ட சிறு குருவி. மெதுவாக அதனை வாரி எடுக்கிறேன் என் கைகளில். எங்கிருந்து இது இந்து விழுந்திருக்கும்? என்ற எனது தேடல். அன்னார்ந்து பார்க்கிறேன். உயர்ந்த அல்க்க மரத்தின் உச்சியில் அதன் கூடு. மரத்திலேறி கூட்டில் குருவியை வைத்துவிட வேண்டும் மென முடிவுசெய்கிறேன். யயில்லை. மிக உயரமான மரம். குருவிக்குஞ்சை ஒரு கையில் கொண்டு. ஒரு கையால் அந்த உயரமான மரத்தில் ஏறும் பயிற்சி எனக்கில்லை. இந்த வேணுமிற்தான் நொந்துகொள்கிறேன் ஊரில் தென்னை பனை ஏறிப்பழகவில்லையே என்பதை என்னிடி.

எனது சின்ன அறையில் சிறு குருவிக்கு ஒரு சிறு கூடு. கடதாரிப் பெட்டியால் நானாகவே அதற்காக அமைத்த கூடு. ‘கிச். கிச்... கிக்கி கிச்...’ குருவிக்கு பசி எனபதை ஊகிக்கிறேன். இது எதைச் சாப்பிடும் என்ற புதிய பிரச்சனை எனக்கிப்போ. சோற்றுப் பருக்கைகளை கொடுக்கிறேன். வாய் திறக்க மறுக்கிறது. கோட்டப்புறத்துக்கு ஒடிச்சென்று சிறு பூச்சிகள் சிலவற்றைப் பிடித்து வந்து கொடுத்துப் பார்க்கிறேன். அப்போதும் அது வாய் திறக்க மறுக்கிறது.

மாணிக்கண்ணை எனக்கு முன்புதந்த தென்னங்கிளி கண்ணம்மா வின் ஞாபகம் வருகிறது. பாக்கில்தானியினின் கடையை நோக்கி நடக்கிறேன். ஒரு கிலோ வாழைப்பழம், பழத்த பச்சை மின்காய் 250கிராம் என வாங்கிக் கொள்கிறேன். என்ன ஆச்சரியம்? கொவ்வைப்பழம், நாகதாளிப்பழம், பேய்க் கொம்மட்டி, கண்ட்டகாய் என சில வகைகளும் புதிதாக்கடையில் வந்து கிடக்கிறது. விலை? அம்மாட்யோவும் இது விலையா? வியாரத்தின் பெயரால் கொள்ளையா? என எண்ணாத் தோன்றுகிறது. எனது புதிய கண்ணம்மாவுக்கும் 250கிராம் கொவ்வைப்பழத்தை வாங்குகிறேன். கிலோ 99குரோனர். ஆனாலும் 250 கிராமுக்கு 25 குரோனர் எடுத்து விட்டான் காறியாஸ் என்ற

பாக்கில்தான் காரன்.

எதற்குமே வாய் திறக்கவில்லை என் புதிய கண்ணம்மாள். அதன் வாயை பலாத்காரமாகத் தீற்று பழத் துணிக்கைகளை நானே ஊட்டி விட்டேன். துப்பிவிட்டது. சிந்தனை பாவைது பருக்கிப் பார்ப்போமென பெட்டிப் பாலில் எடுத்துவந்து அதன் தொண்டைக்குள் ஊற்றினேன். வெளியே சிந்தியதைத் தவிர சில துளிகள் அதன் சிறு தொண்டை வழியாகச் செல்வதை என்னால் உணர முடிந்தது. சரி தொடர்ந்து பெட்டிப்பாலைப் பருக்கலாம், போகப் போக அது எதைச் சாப்பிடுமென கண்டுபிடிக்க முயற்சிக்கலாமென என்னிக் கொண்டேன்.

ஞான்வி. சிறு மலைகளும், மரங்களும், புதர்களும் நிறைந்த கரையோரப்பகுதி. கத்தியுடன் அலைகிறேன் அதற்குள். கம்புகள் தறித்து கண்ணம்மாவுக்கு கூடு செய்வதற்காய். அழகான சிறுகூடு செய்வதற்கு தேவையானவு தடிகளை வெட்டி, கீவி எடுத்துக் கொண்டேன். ‘இன்றிரவே எனது கண்ணம்மா புதிய, அழகிய கூட்டில் உறங்கப் போகிறான்’ என எனக்குள் எண்ணிக் கொண்டேன். குஞ்சுக்குருவிக்கு “கண்ணம்மா”என பெயரை முடிவாக்கிக் கொண்டேன், ஆணால் அது ஆணா, பெண்ணா எனபதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. மாணிக்கண்ணை முன்பு எனக்குத் தந்த தென்னாங்கினியும் ஆணா, பெண்ணா எனத் தெரியாமற்தான் கண்ணம்மா என்ற பெயரையிட்டு அழைத்து வந்தேன். அந்தக் கண்ணம்மாவின் கதை பெரியகதை. அது இப்போ வேண்டாம்.

எனது அகதிக் குகையை வந்து நேர்ந்து விட்டேன். கண்ணம்மாவின் சத்தத்தைக் காணவில்லை. தூங்குகிறது போலிருக்கு. எட்டிப் பார்க்கலாமா என எண்ணினேன். கிக். கீச். என்ற சத்தம் மெல்லியதாய்க் கேட்டது. அதன் தூக்கத்தைக் கலைத்து விட்டேன் போல் தெரிகிறது என எண்ணியவனாய் எண்ணத்தால் மட்டும் என் பிடியில் ஒரு அடி போட்டுக் கொண்டேன். கண்ணம்மா தூங்கட்டும் கூடு செய்து முடிந்தவுடன் இரவு நிம்மதியாக கூட்டுக்குள் உறங்கட்டும் என எண்ணியவனாய் கூடுகட்டும் முயற்சியில் நான் இறங்கி விட்டேன்.

அழகிய கூடு. மாணிக்கன்னை எனக்குத் தந்த கண்ணம்மாவின் கூட்டை விட இது மிக அழகான கூடு. சாப்பாடு வைக்க ஒரு தட்டு, தண்ணீர் வைக்க ஒரு தட்டு, கக்கா இருக்க ஒரு தட்டு என மூன்று தட்டுக் களும், தூங்குவதற்கு ஒரு வளையம், பகலில் நிற்பதற்கு ஒரு வளை என வசதி படைத்த கூடு. பழைய கண்ணம்மாவின் கூடு இப்படியல்ல. அதற்கு சாப் பாடு, தண்ணீர் வைக்க ஒரு தட்டுத்தான். நிற்பதற்கும், உறங்குவதற்கும் ஒரு வளைதான். அது மணியாச்சியின் கடையில் ஜந்து ரூபாய்க்கு குஞ்சக்கா தான் மிளாகாய் ஆய்ந்து சேர்த்த பணத்தில் என் கண்ணம்மாவுக்காக வாங்கித் தந்தது. அது காக்கு வாங்கிய கூடு. இது நானாக செய்த கூடு. இது வசதியான, அழகான கூடு.

எனது புதிய கண்ணம்மாவை புதிய கூட்டில் விடுவதற்காக அதனை கடதாசிக் கூட்டிலிருந்து தூக்குகிறேன். 'போடாவெளியே அகதி நாயே' என்ற பாறங்கல் என் நெஞ்சை தாக்கியது தூசாய்ப் போகிறது. உடல் சோர்ந்த நிலையில் என்

கண்ணம்மா. கண்கள் மங்கிய நிலையில் என் கண்ணம்மா. என்ன நடந்தது என் கண்ணம்மாவுக்கு? கண்ணம்மாவின் கால்கள் நடுங்கத் தொடங்குகின்றது. என் கண்ணம்மா சாகப் போகிறாளே? ஆம். சந்தேகமில்லை. சாகத்தான் போகிறாள் எனது சக்திக்கு சாவின் பிடியிலிருந்து அதனைக் காப்பாற்ற முடியாது. கண்ணம்மாவின் சாவு என்பது நிச்சயமான ஒன்று.

விழித்திருக்கிறேன். கண்ணம்மா கண்களை மூடுவ்வரை. என்னோடு சேர்ந்து வடதுருவத்து கோடைகாலச் சூரியனும் விழித்திருக்கிறது. காலம் இராப்பொழுது 10மணி. சாய மறுத்த சூரியன் சாயலில் நிற்று இரத்தக் கண்ணீர் சிந்துகிறான். எனது கண்ணம்மாவின் உலகம் எனது உள்ளங்கையில் முடிகிறது. 'ஜயோ: என்று உரத்த சத்தமாய்க் கத்தி. கதறி அழ வேண்டும் போலிருந்தது. இரு துளி கண்ணீர் மட்டும் என் உள்ளங்கையில் கிடந்த கண்ணம்மாவின் மேல் விழுந்தன. புதிய கூட்டில், புதிய குழுமில், என் அகதிக் கூட்டின் கோடிப்புரத்தில் கண்ணம்மா.

.....21 ம் பக்கத்தொடர்ச்சி.....

இது மட்டுமல்ல செல்வி ஆன் பிளின்டா ஸ்ரீன் அவர்கள் தனது கலாநிதிப்படியில் முடியில்

Varietes of The Tamil Refugee Experience in Denmark and England,(6)

என்ற புதக்கத்தை ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டார். அமெரிக்கா, கனடா, பெரிய பிரத்தானியா, அடுஸ்திரேலியா, நோர்வே, மற்றும் பல நாடுகளில் வசிக்கும் பட்டதாயியப்பட்டம், கலாநிதிப்பட்டம் பெற்ற தமிழர்கள் இப் புதக்கத்தில் கிட்டத்தட்ட 200 பிரதிகளை வாங்கியுள்ளார்கள். இப் புதக்கத்தில் 25 - 56 ம் பக்கத்தில் தமிழர்களுடை சரித்திரம் ஆழமாக ஆராய்யப்பட்டு தெளிவாக எழுதப்பட்டுள்ளது. தமிழர்கள் பற்றிய ஆராய்ச்சியில் மேற் கூறப்பட்ட ஆராய்ச்சியாளரான செல்வி ஆன் பிளின்டா அவர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என்பதை மேலும் அறிய விரும்புகிறவர்கள், மேற்கூறப்பட்ட புதக்கத்தை வாங்கி வாசிப்பது சிறந்தது என நான் கருதுகிறேன்.

(*) Kulturanalyse. Fortolkningens forløb i anthropologien ISBN 87-500-2855-3

(1) பக்கம் ... 123, (2) பக்கம் 125, (3) பக்கம் .. 124

(4) பக்கம் ...125, (5) பக்கம் 128

(6) Varietes of the Tamil Refugee Experience in Denmark and England

Minority Studies, University of Copenhagen, The Danish Center of human Rights, Copenhagen. Cpoenahagen 1993, ISBN 87-88847-04-7

முற்றும்.

கூட்டுக்குடும்பமுறை பிரச்சனைக்குரியதா?

விவாதம்



திருமதி. ஆ. மல்லீஸ்வரி - தனிக்குடும்பம்பற்றி....

(காகம் இதழ் 5ன் தொடர்)

சரி கூட்டுக்குடும்பமுறைதான் இப்படி விவாதத்துக் குரியதாக இருக்கிறதென்றால் அதற்கு மாற்றுத் தோவாக தனிக்குடும்பமுறையை நாம் நோக்கலாமா?

தனவன் மனைவி, பிள்ளைகள் என்ற முக்கோணத்துள் இயங்கும் தனிக்குடும்பமுறையில் உள்ள சிறப்பான அம்சம் என்னவென்றால் யாரும் யாரையும் நம் பிவாழ் வதில் ஸ. சிறுவதிலிருந்தே பிள்ளைகள் தனினம்பிக்கையுடையவர்களாகவும் கூயாக இயங்கக்கூடியவர்களாகவும் வளர்க்கப்படுகின்றார்கள். அவர்கள் உரியடிவத்தில் தமக்குரிய வாழ்க்கையை தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்கின்றார்கள். அதனால் வரும் நன்மை தீவைகளும் அவர்களையே சாரும். எந்தவித ஏதிர்பாற்பும், திணிப்புக்களும் இல்லாத வாழ்க்கை இது ஆணால் வயதுவந்த பெற்றோர் களின் கடைசிக்காலங்கள் முதியோர் இல்லங்களிலோ அல்லது அவர்களது சொந்த வீடுகளிலோ தனிமையாகவே கழிகிறது. இக்குடும்பமுறையில் பெற்றோர் தமிழ்ப்பிள்ளைகளுடன் சேர்ந்து வாழவிரும்பாததான் முதலில் நடந்ததோ அல்லது வளர்ந்தபின்னால் தமிழ்ப்பிள்ளைகளுடன் வாழவிரும்பாதது முதலில் நடந்ததோ எதுமுதலில் நடந்தது எனத்தெரியாது. எது எப்பொழுது நடந்திருந்தாலும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளின் அன்புக்காக ஏங்கி பூனை, நாய்களை வளர்ப்பதன் மூலம் தம் ஏக்கத்தை ஒரளவுக்கு தனித்துக்கொள்ளும் வயது போனவர் களின் நிலைமை இத்தனிக்குடும்ப முறையில் மிகவும் பரிதாபத்துக்குரியதே.

அப்படியென்றால் அன்புமாசம், தியாகம் என்ற சொற்களுக்கெல்லாம் தனிக்குடும்பமுறையில் கருத்து இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. எல்லாம் இருக்கிறது. அவை தனிமனிதன் என்ற சொல்லுக்குபிறகே வருகிறது. கணவன்மனைவி,

பிள்ளைகள் இவர்கள் தனித்தனியே தம்மைச்சுற்றி ஒரு உலகம் வைத்திருப்பார்கள்தன்னைப்பாதிக்கும் வேறு எந்த உணர்வுகளுக்கும் இடம்கொடுக்காத படி தம்மைப்பாதுகாத்துக்கொள்வார்கள். தமது பிரச்சினைகளை தாலே தீர்த்துக்கொள்வார்கள். மற்றவர் களின் விடையைத் தீல் தலையிட்டு தன்னைப்பார்ப்பதைவிட மற்றவனையே பார்த்துப் பழகிலிட்ட எமக்கு இப்படிப்பட்ட வழக்கைகளுமையை ஜீரணிப்பது கஸ்டம்தான்.

எனவே கூட்டுக்குடும்பமுறை நல்லதா, தனிக்குடும்பமுறை நல்லதா? என்றாலே விக்கு பதில் சொல்வது மிகவும் கடினம். ஏனெனில் பணத்துக்காகவும் பிரச்சினைகளாவதுக்காகவும் சுமாக அந்தஸ்துக்காகவும் எதையும் செய்ததுணிந்துவிட்ட மனிதனுக்கு எல்லாமே பிரச்சினைதான். அன்புமனிதநேயம் மறுக்கப்பட்டு வாழும் எந்த ஒரு குடும்பமுறையும் பிரச்சினைக்குரியதே.

கூட்டுக்குடும்பமுறை சிலநல் ஸ. சிலநல் ஸ. அம்சங்களையும், தனிக்குடும்பமுறையிலுள்ள சிலநல்ல விடையையும் கொண்ட ஒரு புதியக்கு மீப்புமையுறை வேண்டும் அதற்கு எந்தப்போர் கூட்டப்பட்டாலும் பரவாயில்லை.

ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒன்றால் விடையை கொள்வது தீர்வுகளை மதித்து. அன்புசெலுத்தி வாழும் குடும்பமுறையாக அமையவேண்டுமென்பதே எனது விருப்பம்.

பின்னால் பிரதிவேலை சில்லாவயலில் சர்ந்து நிற்கத் தொடக்குமிருக்கன். பார்வி கல்லூரிப் பகுவங்கள் கடந்தங்கூட, செற்றுவேலுச் சர்ந்திக்கும் குழந்தைகள் பல. அதிலும் குரியரசு பெண்கள் திருமணம் அறுகும்வரை பெற்றுக்கொள்ள சர்ந்தும், திருமணம் அறுபின் தன் கணவனைச் சர்ந்தும் முதிய தாயர் அறுபின் தன் அறுபின்னால்களைச் சர்ந்தும் நிற்கிறார்கள். வாழ்க்கைகழுவதும் கயகுதந்திருத்தது இழங்க மற்றவர்களை சர்ந்து வாழ்வதே வாழ்வாகக் கொண்டிருக்கின்றனர்.....

.....சாந்தலை மழக்கமாக்கிக் கொண்ட மக்களைக் கொண்ட நாடும் ஏதேனும் இனினாரு நாட்டைச் சர்ந்தே வாழக்கூடிய கட்டியத்திற்கு அனுகின்றது.

.....க.ப. அம்வாணன்.....

கூட்டுக்குடும்பமா.....பிரச்சனைக்குரியிது...?

.....செல்வன்

பொருளாதார அபிவிருத்திப்பாதையின் முன்னணி யில் விரைந்துகொண்டிருப்பதாகக் கூறப்படும் முதலாம் உலகசமூகத் தினர் பொருளாதார அபிவிருத்திப்போக்கில் தாம் இழந்துவிட்டாக கவலையுடன் இன்று நினைவுகூர்வது கூட்டுக் குடும்பவாழ்க்கைமுறையையோகும். கைத்தொழில்பூர்த்தியை அடுத்து ஏற்பட்ட கைத்தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் ஆகியவை இந்த சமூகங்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறையை உடைத்து தனிக்குடும்ப வாழ்க்கைமுறையை அறிமுகப்படுத்தியது என்னாம். இப்போக்கணால் குறிப்பிட்டவயதை அடைந்ததும் பின்னாகள் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியாகவாழும் நிலைமைகள் இச்சமூகங்களில் நடைமுறைக்கு வந்தன. எமதுசமூகத்தினருடன் ஒப்பிடும்போது முதலாம் உலகசமூகத் தினரிடம் தேவைக்கு அதிகமாகவே பொருளாதாரவசதிகள் இருக்கின்றன. மேலும் எண்ணற்ற நண்பர்களும்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று தாராளமான உறவினர்களும் இவர்களுக்கு உண்டு. ஆனாலும் தங்கள் மனக்கவலைகளை சரியான வகையில் பகின்துகொள்ள விசுவாசமான உறவுகள் இல்லாமல் மனதிற்குள்ளைவத்து வருந்தியே மனநோயாளிகளாக வாழ்க்கை நடாத்துபவர்களும், விரக்தியின் காரணமாக தற்கொலைசெய்துகொள்ள வர்கள் களும், தற்கொலைக்கு ஓப்பான போதைவஸ்த்துக்கு அடினமயாகிறவர்களும் இந்தசமூகத்தில்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இவற்றிற்கும் மேலாக இங்குள்ளவர்கள் தமது இறுதிக்காலங்களில் வயோதிபர் இல்லங்களில் விரக்தியுடன் தனிமையில் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதை எதுவும் வாழும் நாடுகளில் கண்கூடாக காணக்கூடியதாக இருக்கிறது. தனிக்குடித்தனவாழ்க்கைமுறை தலைதூர்க்கி யதால் ஏற்பட்ட இத்தகைய அவைங்கள் எமது சமூகத்திற்கும் வந்துசேரவேண்டும் என்று நாம் விரும்புகின்றோமா?

சொந்தமண்ணில் அரசியல் அழுத்தங்களை எதிர்நோக்கியபோது அவசரஅவசரமாக மூட்டைமுடிச்சுக்களை கட்டிக் கொண்டு தொலைதூரம் ஓடிவந்தவர்களைவொநாங்கள். ஆயிரமாயிரம் மைல்கள் கடந்துவந்து இங்குள்ள சமூகத் தினரிடம் அரசியல் தஞ்சம் கோரும் போது மனிதாபிமானமும் சர்வதேச சகோதரத்துவமும் எங்களுக்கு நிறையவே பரிசுசமயாக இருந்தது. ஆனால் எங்கள் மூத்ததலைமுறையினரையும் சொந்தச் சகோதரசகோதரிகளையும் பராமரிக்கவேண்டும் என்றேதை எழும்போதுமட்டும் தனிமனித்துறையும், பெண்ணிலைவாதம் பற்றியெல்லாம் எண்ணத்தோன்றுகின்றது. இந்தநிலைமைகள் தொடர்பாக பாரதியன் பின்வரும் வரிகளை மீட்டுப்பார்ப்பது பொருத்தமானதாகும்.

சொந்தச் சகோதரர்கள் துண்புத்திற் சாதல்கண்டும் சிந்தை இருங்காரம் - கிளியே செம்மை மறந்தாரா!

கூட்டுக்குடும்பம் பிரச்சனைக்குரியிது என்று விவாதத்தை ஆரம் பித் துவைத் ததிருமதி. ஆ.மல்லீஸ்வரி அவர்கள் தனது கட்டுரையில் "கூட்டுக்குடும்பத்தில் மூத்ததலைமுறையினர் அளவுக்கு அதிகமாக எல்லாவிடையங்களிலும் தலையிடுகிறார்கள்" என்று குற்றம்சாட்டியிருந்தார். தனிக்குடித்தனத்தில் கூட மூத்தவர்கள் தலையிடவிரும்பினால் தலையீடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. அதுமட்டுமல்ல தனிக்குடித்தனம் நடாத்துகின்ற கணவன் - மனைவியரிடையே தானும் முழுமையான ஜனநாயகம் வேண்படுகின்றது என்று அறுதியிட்டுகூறமுடியுமா?


கணவனின் ஜனநாயக உரிமைகளை கருத்தில் எடுக்காது அதிகாரங்களை அத்துமீறிப்பிரயோ கிக் கும் மனைவியரும், மனைவியின் அபிலாசைகளையும் ஜனநாயக உரிமைகளை யும் மதிக்கத் தெரியாத கணவன்மாரும் நிறையவே இந்தசமூகத்தில் உள்ளனர். மேலும் தமது ஜனநாயக உரிமைகளை அனுபவிப்பதற்கும் மற்றவர்களின் உரிமைகளை மதித்து நடப்பதற்குமான ஜனநாயகம் தொடர்பான அறிவு எமது சமூகத்தில் மிகவும் கவலைகிடமாகவே உள்ளது.ஆகவே இது சமூகத்தின் பொதுவான ஒருபிரச்சனை. இதனை கூட்டுக்குடும்பத்தின் குறைபாடு என வாதிடுவது தவறானதாகும்.

தாயகத்திலிருந்து நாம் புலம் பெயர்ந்து இவ்வளவுவருடங்கள் கடந்துசென்றபோதும் தாயகவாழ்வினை எம்மால் மறக்கமுடிகிறதா? அப்பா, அம்மா, பாட்டி, பாட்டாமாமா, மாமி, சித்தி,சித்தப்பா, பிள்ளைகள் என்று எல்லோரும் ஒன்றாக உண்டு உறங்கி களித்திருந்த நாட்களை நினைக்கும் போது ஏதோ பட்டத்துரிமைகளையே பறிகொடுத்துவிட்டது போல் எம்மனங்களில் கவலைகள்தோன்றுவதில்லையா?

பலவிதமான பற்றாக்குறைகள் இருந்த காலங்களில் எம்முத்த தலைமுறையினர் அந்பு, தியாகம், புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டிடங்களும் எமக்கு அறிமுகப்படுத்திய கூட்டுக்குடும்பம் என்ற இனியவாழ்க்கை முறையினை ஏன் எங்களால் எங்களின்பிள்ளைகளுக்கு வழங்கமுடியாது? நாம் பெற்ற அந்த இனியவாழ்க்கையை எம் வருங்கால சந்ததியினரும் பெற்றுக்கொள்ள ஆவனசெய்வோமாக!

விவாத்கட்டுரைகள் எதிர்பாக்கப்படுகின்றன காகம்.....

ஸமூத்து இரத்தினம்



ஸமூத்தின் கிழக்குப்பகுதி - ஸத்தமிழ்க்கலைத்துறையில் முக்கிய பங்குபெறும் பகுதியாகும்.

இவ்வகையில் மட்டக்களப்பு புளியந்தீலில் பிறந்த சண் முகம் கீர்த்தவாண்கலன் என்ற ஸமூத்து இரத்தினத்தின் கலைவாழ்வு முடிந்து ஒருவருடமாகிறது.

அவரை நினைவுகொள்ள அவர் யாத்த பாடல் ஒன்றினை தருதல் நலம்.

கரலம் கணியும்

காலம் கணியும் நானும் பிறக்கும் கவலையை விடு தோழா நாளை மலரும் நமக்கொரு நாடு சமமது தோழா - தமிழ் சமமதுதோழா

தேய்மி அழுது நீ சோந்து விழுந்தால் கேவலம் என்தோழா - பெற்ற தாய்த்திரு நாட்டுக்கு சேவைகள் செய்திடு துடித்தெழு என் தோழா - நீ துடித்தெழு என் தோழா

கல்லியும் கற்போம் கைத்தொழில் கற்போம் கவலையை விடு தோழா நாளை நம் நாட்டுக்கு நாம் செய்ய போவதை எண்ணி நட தோழா - நரம்புடன் பின்னி நட தோழா

மருத்துவம் கட்டிடம் இயந்திரம் கற்போம் நாட்டுக் குழைத்திலாம் சீர் குலைந்து வளம் சிதறிய நாட்டை கட்டி எழுப்பிலாம் -நாம் கட்டி எழுப்பிலாம்

துண்பம் வரலாம் துயரம் வரலாம் தாங்கிக்கொள் என் தோழா - நீ ஒற்றுவையாகவே ஓர் அணி நின்றால் வெற்றியுண்டு தோழா - நமக்கு வெற்றியுண்டு தோழா

நிகழ்காலம்

அனுவரின் கருளிருந்து
யரவிக்கிடக்கும் அண்டம்வரை
அழிவின் விம்பங்களும்
நீள்கோடாய்.

தனித்துவமும்,
வர்க்கத்தனங்களாக
அழைமத்துவமும்
இறைசார் கட்டமைப்பும்,
நீண்த்துவ வாழ்வை
முடக்க முனைவு கொள்ளும்.

இதனுள் மனித
இசைவுகளும் முரண்பாருகளும்
எழைத்தினம் வாட்டும்.
உறவுகளை மறந்து
தேசமிங்கும் யாதமைம்
யாதேசியாய் புலம்பெயர்த்தும்.

நிலவுக்கொழித்துப்
யாதேசம் வந்தோமென-எங்கேயும்
நிலவை நெருங்கக் கண்று
உடல் பதைத்து மனம் வெதும்பும்.

உடலெமது-அது மாறவில்லை.

நிறவெமது-அதுவும் மாறவில்லை.
இழவேனில் துளிர் எருத்து
முன்பனியில் அது கருக்கி
இறுகிந்திர்கும் வடதுறுவ
மரங்கள்போல் வாழ்வெமது
நீங்கே இறுகிப் போகும்.

யாதேசி வாழ்விலூம்
எங்கள் தனித்துவங்கள் நிழல்களாய்
எம்மோடு தொடர்ந்துவந்து
முகாமைகொள்ளும்.

மன்னெமததை நாமே
கடந்துவந்தோம்
பசுப்புகளை எம்முன்
நாமே வளர்த்து வந்தோம்.

இழந்தகாலம் சிறிது-நாம்
இழுக்க இருப்பதோ யெரிது
இதனுள் எம்
மொழி சாகும் உடல்
நிறம் நிலைக்கும் எம்
மிறந்தமன் மறக்கும் புதிய
மிறப்பறியும் புலம்பெயர்வில்
இப்பயே
இவை தொடர்ந்துகொள்ள
நிலை எமது எங்கிருக்கும்.

ஸாகநாதன்.செ

சிறந்தசிறுக்கதை

காகம் இதழ் 6 (1995.ஆணி) சிறுக்கதைச்சிறப்புமலராக வெளிவந்திருந்தது. அதில் அறிவித்திருந்தமைக்கிணங்க காகத்தின் 15 வாசகர்களின் தேர்வின்பிரகாரம் தனித்தட்டுகள்.....விழி உச்சம் என்பது.....கே.எஸ்.துரை நாங்கள்.....முரளி

ஆகிய 3 சிறுக்கதைகளும் "சிறந்த சிறுக்கதைகளாக" தேர்வுசெய்யப்பட்டுள்ளன. படைப்புக்களை போட்டிக்குட்படுத்துவது என்பதில் காகத்திற்கு உடன்பாடில்லாதுபோனாலும்

இன்றைய காகத்தின் வாசகத்தின் கூவை, விருப்பம், அவர்களின் நவகால வாசனைத்தரம் என்பனபற்றிய ஒரு அண்ணளவான மதிப்பீடொன்றை செய்துகொள்ளுமுகமாகவே இத்தகைய தேடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இம்முயற்சியின் பயனாக படைப்பாளிகளும் வாசகர்களின் நிலையை புரிந்துகொள்ள வசதிசெய்து கொடுத்துள்ளது எனலாம்.

தேர்வுக்குழு வாசகர்களின் விபரம்:

1. திருமதி. பானுமதி வசந்தன் - கொல்ரபுரோ
2. செல்வி.சுமதி - கொக்கடேல்
3. திருமதி. மாணிக்கதேவி - கெல்சிங்யோ
4. திரு. மதி - ஓகூஸ்
5. செல்வன்.சௌந்தர் - கோல்டிங்
6. திரு. தாமரைகுளிங்கம் - வைன்
7. திரு.சிவஞானம் - கோசன்ஸ்
8. திருமதி. செல்லம்மா - வீபோ
9. திருமதி. வசந்தி - பாறும்
10. திரு. மகாராஜா - கோல்டிங்
11. திரு. தேவன் - கொல்ரபுரோ
12. திருமதி. யெகதீஸ்வரி - கொல்ரபுரோ
13. செல்வன். ஜெயராஜ்.ராசையா - கிரீன்ட்ரெட்
14. திரு. சிவயோகஜெயம் - வீபோ
15. திரு. கரண் - றனாஸ்

இத்தேர்வுக்குழுவினரின் விமர்சனங்களின் அடிப்படையில் மேற்கூறிய மூன்று கதைகள் தேர்வுசெய்யப்பட்டன. அதேவேளை தனித்தனியாகமுன்வைத்த தேர்வுக்கான காரணங்களை காகம் தன்னுள் உள்வாங்கிக்கொண் டுள்ளது.

எதிர்காலத்தில் அவைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தனித்தட்டுகள் உச்சம் என்பதுநாங்கள் எனும் மூன்றுசிறுக்கதைகள் "சிறந்தசிறுக்கதைகளாக" தேர்வுசெய்யப்பட்டாலும்.....மலரில் இடம்பெற்ற ஏணையக்கதைகள் தொடர்பாக ஆழமானவிமர்சனங்கள் குழுவினரால் முன்வைக்கப்பட்டது. அத்துடன் சர்ச்சைக்குரிய கதையாகவும், சார்பு-எதிர் விமர்சனங்களுக்கும் உடபட்ட கதையாக திரு.முரளி அவர்கள் எழுதிய "நாங்கள்" என்ற சிறுக்கதை அமைந்திருந்தது."அச்சிறப்புச்சிறுக்கதைமலரில் இடம்பெற்ற கதைகள் அனைத்தும் தரமானவைகளாக இருந்தன" என்ற வாசகர்குழுவினரின் மதிப்பீட்டினையிட்டு அம்மலரில் பங்களிப்புச்செய்த படைப்பாளிகள் அனைவரும் மகிழ்ச்சி அடையலாம்.

சிறப்புமலரில் கலந்துகொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் தேர்வுக்குழு வாசகர்களுக்கும் நன்றி.

எதிர்காலத்திலும் காகம் இத்தகைய ஆய்வுகளில் ஈடுபடும்.

காகம்

ஒருமுன்னிவியப்பாக காகத்தின் 10 வதுஇதழ் இன்றைய புலம்பெயர் வாழ்வின் "குழந்தைகள்" சிறப்பிதளாக வெளிவரும்.

புலம்பெயர்ந்த குழந்தைகளின் பிரச்சனைகளை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

படைப்புகள் வந்துசேரவேண்டிய

இறுதித்திதி: 15.08.1995 ஆகும் கவனத்தில் கொள்வோமாக!

காகம்

நாய் இறைச்சியை தமிழர்கள் உண்பவர்களா?

திரு. து. செல்வகுமார்

இந்தக் கதை உண்மையா? பொய்யா? உண்மையாயின் ஆதாரம் என்ன? பொய்யாயின் இக்கதை எப்படி வந்தது?

இச் செய்தியானது 1988ம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு முறையும், 1990ம் ஆண்டில் ஒரிரு முறையும் மக்கள் மத்தியில் வந்து போனது. காகம் இதழ் 3ல் கேள்வ. துரை அவர்களால் 'மேலைத்தேயச் சுதந்திரத்துள் தமிழ் மாணவர்கள்' என்ற தலையங்கத்தில் எழுதப்பட்ட கட்டுரையில் (பக்கம்19ல்) "தமிழர்கள் நாய் இறைச்சி உண்பவர்களா? அல்லது பொருளாதார அதிகளா?" என்ற கோணத்தில் கடந்த காலங்களில் சிலர் ஆராய்ச்சி செய்ய முற்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையில் எந்த ஆதாரமும் இன்றி எழுதியமை கவலைப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஆனால் அதே கட்டுரையில் பல விடயங்கள் ஆதாரத்துடன் எழுதப்பட்டுள்ளது.

பெண்மார்க்கில் தமிழர்கள் பற்றி நல்ல அபிப்பிராயம் உள்ள, உண்மையான அரசியலை, சரித்திரங்களை, கலாச்சாரப் பண்புகளை உள்ளடக்கிய பத்திரிகைச் செய்திகளையோ கட்டுரைகளையோ காண்பது அரிது.

பெண்மார்க்கில் தமிழர்களுக்கு புகலிடம் வழங்கலாமா என்ற அடிப்படையிலான அறிக்கைகள் காலத்திற்கு காலம் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சிலவற்றை வெளிநாட்டவர் கட்டுப்பாட்டு இலாகாவும், வெளிநாட்டு அமைச்சின் இலங்கைப்பிரிவும் இணைந்து தயாரிக்கின்றனர். இவை ஒரு பொழுதும் முழுமையாக ஆராயப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைகளாக இருக்கவில்லை. இது போன்ற பல அறிக்கைகள் தமிழர்கள் அகதிகளாக வாழும் அனைத்து நாடுகளிலும் தயாரிக்கப்படுகின்றன.

பெணில் அகதிகள் உதவிச்சங்கத்தினால் இரண்டு தடவைகள் தமிழ் அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டது. ஒன்று 1986ல் மற்றையது 1988ல். இவைகள் இரண்டும் தமிழர்களின் உண்மை நிலையை எடுத்துக்கூறியது. அதன் அடிப்படையில் 1986 ம் ஆண்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப இருந்த கிட்டத்தட்ட 90 பேருக்கு இங்கு புகலிடம் வழங்கப்பட்டது. அவ்வறிக்கையின் முக்கிய பொறுப்பாளாராக செல்வி ஆன் பிளின்டா ஸ்ரீன் அவர்கள் செயல்பட்டார். 1988ல் திரு. ஆன பீல் கிறிஸ்டன்சன் (Mr.Arna Piel Christensen), திரு. மஸ்க்கம் ரோட்ஜஸ் (Mr. Malcom Rodges), செல்வி ஆன் பிளின்டா ஸ்ரீன், (Miss. Ann-Belinda Steen) ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்தனர். இவர்கள் இலங்கையின் அன்றைய நிலைமை தொடர்பாக தங்கள் அறிக்கையை வெளிபிட்டார்கள். அவ்வறிக்கையானது அரசாங்க உயர்திகாரிகளுக்கு முதலில் கிடைத்தது. சில மாதங்களின் பின்பு அவ்வறிக்கையானது ஒன்றியங்களுக்கும் பொது மக்களுக்கும் கிடைத்தது. அவ்வறிக்கையின் பின்பு தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவேண்டும் என்ற விவாதம் ஒரு சில மாதங்களுக்கு ஒய்ந்திருந்தது.

1989ம் ஆண்டு பெணில் அகதிகள் உதவிச் சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையாளது இலங்கைத் தமிழரது கல்வி, தொழில் என்பன எவ்வளவு தூரம் பெணில் கல்வி, தொழில் முறைகளைச் சார்ந்தவை, என்றும் தமிழர்கள் பெண்மார்க்கில் எப்படியான வேலைகளை செய்ய விரும்புகிறார்கள் என்ற அடிப்படையிலும்,

ஒப்பீட்டு முறையிலும் அமைந்திருந்தது. இது ஒரு முழு உருவம்பெற்ற சிறந்த தயாரிப்பாகவிருக்கவில்லை.

மற்றையது செல்வி ஆன் பிளின்டா ஸ்ரீனிங் கலாநிதிப்படிப்பின் போது எழுதப்பட்ட கலாச்சார மாற்றம் தொடர்பாக ஆழமாக ஆராய்ப்பட்ட தொகுப்பு. இவற்றில் ஒரு பகுதி **Kulturanalyse(*)** என்ற வெளியீட்டில் **Rygter og Skandaler (sladder)** என்ற தலையங்கத்தில் பக்கம் (119 -132)ல் டெனிஸ் மெழுமில் 1989 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அக்கட்டுரையை ஒரு சிலர் பிழையாக விளங்கிக் கொண்டதன் விளைவாக தமிழ் மக்கள் மத்தியில் வதந்தி பரவி ஒய்ந்து கொண்டது.

இதன் உண்மை என்ன?

அந்தக் கட்டுரையினை நாம் உற்று நோக்குகையில் ஆராய்ச்சியாளர் செல்வி ஆன் பிளின்டா ஸ்ரீன் அவர்கள் Struerல், தனது ஆராய்ச்சிக்காகத், தமிழர்களுடன் நேர்காணலில் ஈடுபட்ட பொழுது சில தமிழர்கள் தாங்கள் அகதிகளாக இங்கு வந்ததால் எவ்வாறு அவமதிக்கப்படுகிறோம் என்ற மனவேதனையில் கூறப்பட்டதை மூலகாரணமாகவைத்தே வதந்தியிற் அவதாரும் என்ற தலையங்கத்தில் செல்வி ஆன் பிளின்டா தனது கட்டுரையை எழுதியிருந்தார்.

அக்கட்டுரையில் இருந்து சில பந்திகளை கீழே ஆராய்ந்து பார்ப்போம்.

மேலும் ஒரு தமிழர் ஆன் பிளின்டாவிற்கு கூறியது என்னவெனில் " De spiser hunde...."(1)

" De tamilsk flygtninge spiser hunde. Der er flere danskere, som under besøge hos tamilsk familer har afsløret, at de i fryseren har haft et eller to frosne hundeligt liggende med pelsen barberet af. Andre danskere har set en tamil komme kørende i en bil. Idet bilen passerede en hund, som løb på fortorvet, bremsede tamilen og sprang ud af bilen, greb hunden og smeden ind i bagagerummet og kørte hurtigt videre med sit gratis måltid. Derfor er de ældre damer i den midtjyske by meget oprørte for tiden. Når de skal på indkob eller til damefrisøren, tør de slet ikke efterlade deres små kæledyr uden for butikkerne, for der er nemlig også nogen, der har set en forbipasserende tamilsk flygtninge snuppe en puddel på denne måde."

'அவர்கள் நாய் இறைச்சி உண்ணுகிறார்கள்.....'(1)

தமிழ் அகதிகள் நாய் இறைச்சி உண்ணுகிறார்கள். ஒரு சில டெனிஸ்காரர்கள் தமிழர்களையெடுக்கு போய் வருவது வழக்கம். அப்படிப் போய் வருபவர்களில் ஒருவர் கூறியது என்னவெனில் தமிழருடை வீட்டில் உள்ள உறைகுளிர்சாதனப் பெட்டியினுள் உரோமம் அகற்றப்பட ஒன்று அல்லது இரண்டு நாய் இறைச்சித் துண்டுகளைக் கண்டேன். மற்றைய டெனிஸ்காரர் கூறியது என்னவெனில் காரில் வந்த தமிழர் ஒருவர் நடைபாதையில் வந்து கொண்டிருந்த நாயைக்கண்டதும், காரை நிறுத்தி நாயைப் பிடித்து காரின் பொதிகள்வைக்கும் பகுதியினுள் போட்டு விட்டு காரில் வேகமாக ஓடிவிட்டார். இது அவருக்கு இலவச உணவாகும். ஆகலால் மத்திய யூலன்ட் பகுதியில் வாழும் ஒருசில வயோதிப மாதுகள் தாங்கள் கடைக்குப் போகும் போதும், சிகை அலங்காரத்திற்குப் போகும் போதும் தாங்கள் செல்லமாக வளர்க்கும் நாய்களை வீட்டில் விட்டுச் செல்லுகிறார்கள். ஏனெனில் வழியே போகும் தமிழ் அகதிகள் நாயை பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள்.

இன்னும் ஒரு தமிழரால் ஆராய்ச்சியாளருக்கு ஈறப்பட்டது யாதெனில் (2)

"(Jeg har hørt)... at nogle tamiler køber levende lam, som de selv slagter og flår derhjemme i badeværelset, hvorefter de fordeler kødet imellem sig og bruger skindet til pynt. Det er muligt, at nogle danskere har set blodet fra sådan en slagtning og derfor har troet, at det var fra en hund..."

"(நான் கேள்விப்பட்டது என்னவெனில்), ஒரு சில தமிழர்கள் உஸிர்ஆட்டை வேண்டித் தாங்களே கொன்று வீட்டு குளியலறையில் தோலை உரித்து இறைச்சியை வேறு தமிழர்களுடன் பங்கு போட்டுக் கொள்ளுகிறார்கள். தோலை அழகுப்பொருளாக உபயோகிக்கிறார்கள். இதனால் சில தெனில்காரர்கள் இரத்தத்தைக் கண்டிருக்கலாம் ஆதலால் தான் தமிழர்கள் நாய் இறைச்சி உண்ணுகிறார்கள் என்று தெனில்காரர்கள் நம்புகிறார்கள்....."

I en artikel om fortolkning af rygter behandler antropologen Peter Lienhardt forskellige aspekter ved rygter som almen kategori.(3)

மனித இன ஆராய்ச்சியாளரான பிற்றர் லெயன்ஹாட் அவர்கள் இப்படியான சில அவதூறு களையும் வதந்திகளையும் ஒரு இனமக்கள் மற்ற இன மக்கள் மீது கூடத்துவதை தனது ஆராய்ச்சியில் கண்டுள்ளார்.

For tiden breder ryget om den tamilske hundejagt sig som en løbeild i de jyske byer, men det hører oprindeligt til de vandrehistorier, som, igeñnem 80érne er kommet til at handle mere og mere om indvandrere og flygtninge.(4)

தமிழர்கள் நாயை வேட்டையாடுகிறார்கள் என்ற கதை யூலன்டில் உள்ள நகரங்களில் காட்டுத்தீ போலபரவியது. 1980ம் ஆண்டுகளில் குடியேறியோர்களுக்கும், அகதிகளுக்கும் எதிராக இதேபோன்ற அவதூறான வதந்திகள் பரவியிருந்தது.

Max Gluckman, en britisk anthropolog, hævder, at sladderen på ingen måde har en isoleret rolle i samfundslivet. Den er snarere en del af dets livsnerv, netop fordi der er en forbindelse mellem saldderen og opretholdelsen af sociale gruppens enhed og identitet. Han hævder....(5)


பிரித்தானியா மனித இன ஆராய்ச்சியாளரான மக்ஸ் குழுக்மன் அவர்கள் தனது ஆராய்ச்சியில், ஒரு பகுதி அப்பாவி இன மக்கள் மீது வேறொரு இன மக்கள் அவதூறான வதந்திகளை பற்புகிறார்கள் என்று கூறுகிறார். இது அவர்களுடைய.....

ஒரு பகுதி மக்களுக்கு எதிராக, மற்றப்பகுதி மக்களால் அவதூறான வதந்திகள் பற்பப்படுவதினை நாம் அன்றாடம் கேட்கிறோம். வதந்தியும் அவதூறும் என்பதனாலத்தான் ஆராய்ச்சியாளரால் மேற்கூறப்பட்ட தலையங்கம் கொடுக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் ஆதாரம் இல்லாமல் எழுதுவதுமில்லை எழுதமுற்படுவதுமில்லை.

தொடர்ச்சி....13ம் மக்கம் பார்க்க....

மலர்தல்
வரடல்
தெரிதல்

புகை



‘வித்தியாசங்களுடனேயே உலகம்-இதில் ஒருவாறு ஒத்திருப்பவை குழுக்கள். முற்றத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும் எழும்புகளிடையே அகப்பட்ட

ஓரு
தேங்காய்ப்பூப்போல.....ஓரு மனிதன்
மலர்ந்தும்
வாடியும்
ஞானித்தும் கொண்ட.....
ஓரு ஈழத்து அகதியின்
வடதுருவ அனுபவங்கள்.’

என்னை ‘அகதி’ யாக அங்கீகரித்துக் கொண்டார்கள்.

பெயர் வைத்து, அழைத்து மகிழ்ந்த எனது பெற்றோர்க்கு எனக்குக் கிடைத்த இந்த அந்தஸ்த்துப்பற்றி என்ன நினைப்பார்களோ என நினைக்க கவலையாக இருந்தது.

மறுபறும் எனது மனைவியும், மகனும் விரைந்து என்னிடம் வந்துவிடுவார்களே என நினைக்கச் சந்தோசமாகவும் இருந்தது.

இனி நான் டெனிஷ்மொழி கற்கப் போகவேண்டும்.

அன்று தொடக்கநாள்; என்று அழைக்காமல் அன்று மீண்டும் தொடக்கநாள் என அழைத்தலே பொருந்தும்.

சமூத்திற்குப் பக்கத்துநாட்டில் வாழுகின்ற காமினி என்பவன் பேசும் மொழி எனக்குத் தெரியாது.

நான் பேசும் தமிழ்மொழி அவனுக்குத் தெரியாது.

அதனாலோ என்பிறப்போடு கூடப் பொருந்தாத இன்னொரு தூரநாட்டு மொழியை கற்கவேண்டிய தேவை ஏற்பட்டுப் போனதோ..... அதுவும் தெரியாது.

நான் டெனிஷ் மொழிப் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தேன்.

கண்டவற்றையெல்லாம் தமிழில் நினைத்து மகிழ்ந்தேன்.

ஆனால் காலில் நைத்து உக்கிய மூளாக ஒன்று என்னை உறுத்தியபடியே இருந்தது. 'மீண்டும் தொடங்குவது' என்பது தான்; அது,

நான் சென்று கொண்டிருக்கும் புகையிரத்தின் கண்ணாடி வழியாக பார்த்தபடி இருந்தேன். எனது கையில் ஒரு சிகரட் எரிந்து கொண்டிருந்தது.

வீதியோரத்தில் நெடுத்த ஒரு அப்பிள் மரம் நின்றது.

வளைந்தும் கோணல்மாணலாகவும் அது வளர்ந்து விட்டதே என்று மீண்டும்

அது மன்னின் கீழிறங்கி மீண்டும் அது விதையாகி இனிச் சரியாக வளர்வோமென்று எண்ணி அது மீண்டும் வளர முயல்வதில்லை. அது தன் இயற்கையோடு இணைந்து வளர்கிறது.

காற்றும் அப்படித்தான். அதுவும் இயற்கை. மழை, பனி, குளிர், எல்லாமே அப்படித்தான்.

என் அந்த 'ஞலிப்பேன்' பூக்கூட அப்படித்தான்.

எதிரிருந்து உருவாகி வளர்ந்து மலர்ந்ததோ- அதுவே மீண்டும் அதுவாகி மீண்டும் புதிதாக மலர்வதில்லை.

இயற்கையின் ஆரம்பமும் முடிவும் ஒரு முறைதான். எனது பிறப்பும் இறப்பும் போல.

ஆனால் நான் மட்டும் இந்த இயற்கை போலில்லை.

ஏனெனில்- இன்று மீண்டும் புதிதாய் செத்துப்போன நம்பிக்கைகளோடு எனது வாழ்வு தொடங்கப்பட வேண்டியதாயிற்று.

ஆக.... நான்

இயற்கையில் இருந்து விலகியிருக்கிறேன்.

கோதுமைமாவில் செய்த கறுப்புப் பாண்போல. நட்டுகள் கழற்ற இறுக்க உதவும் குறுபோல..... இயற்கையான என்னை இயற்கையில் இருந்து ஏதோ பிரித்துவிட்டிருக்கிறது.

அது ஏதோ என்று சொல்லிவிடுவதைவிட மானிடின் நவீன வாழ்வியக்கம்தான் அது என்பது பொருந்தும். கையில் இருந்த சிகரட் எரிந்து முடிந்தது.

என்னைப்போல எரிந்துபோன அதை 'மீண்டும் சிகரட் ஆகு' எனக்சொல்லி நகைத்தேன்.

பாடசாலை வந்துவிட்டது.

என் கதிரையில் இருந்தேன்.

வெள்ளைத்தாளொன்றில் 'A' என எழுத ஆரம்பித்தேன். அக்கா 'அ' னா எழுதிப் பழக்கியது ஞாபகத்தில் வந்தது.

நீர் நிறைந்த எனது விழிகளுள் அந்த 'A' மங்கலாகத் தெரிந்தது.

(தொடரும்)

உபாரசுக்ரூஷன்.

சௌ . எஸ் . இரை

— உக்ததில் நாம் இன்பாக வாழ்வதற்காகவே பிறந்துள்ளோம். அதற்கான சகல அமைப்புகளும் இவ்வகையில் உண்டு. ஆனால் மானுட வாழ்வு உலகின் சகல பக்கங்களிலிருந்தும் ஏனோ துன்பங்களையே ஒவிபரப்பிக் கொண்டிருக்கிறது. சரியான வாழ்வியல் முறைகளைத் தேர்தெடுப்பதில் நீண்ட காலமாகவே பல அடிப்படைத் தவறுகள் தொடர்ந்து நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். வாழ்விற்குள் சில விதிமுறைகள் இரகசியான நியாயங்களாக மறைந்து கிடக்கின்றன. அவைகளே வாழ்க்கையை ஒரு நிட்டமிட்ட ஒழுங்கில் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தாக்கங்கள் என்று குறிப்பிடலாம் ஓவ்வொரு தாக்கமும் அதற்கேற்ற எதிர் விளைவை உண்டு பண்ணும். நன்மையின் தாக்கம் நன்மையாகவும், தீமையின் தாக்கம் தீமையாகவும் பரினாமிக்கும். மனிதர்கள் ஏற்கெனவே புரிந்துவிட்ட காரியங்களின் மறு தாக்கமே கண் முன் தெரியும் இன்றைய உலகம்.

“ எல்லாம் விதிப்படியே நடக்கும் ! ” என்றே நிறைய மனிதர்கள் பேசிக் கொள்கிறார்கள். அதே வேளை, “ விதியென்று ஏதுமில்லை ! ” என்று கூறுவோரும் உண்டு. இந்த இரண்டும் எதிரெதிரான வாதங்களாகும். தாக்கப்படி பார்த்தால் இதில் ஒன்று சிரியானவும் மற்றையது பிழையாகும். ஆனால் இரண்டுமே சிரியானவை என்பதை நிருபிக்கும் யடியாகத்தான் வாழ்க்கைக் குத்திரம் பின்பறப்பட்டிருப்பதை நாம் ஓர் அதிசமான உண்மையாகக் காணுமடிகிறது. “ ஒன்றிற் கொன்று முற்றிலும் எதிரெதிரான சமுதாயக் கொள்கைகள் ஒன்றை யொன்று கூக்குவித்து சமுதாயத்திற்கு நற்பயனைத் தரும். மாறப்பட்ட உண்மைகளின் நடுவே ஒரு பினைப்பு அடிநாமாக மறைந்திருக்கிறது ! ” என்று நிருபித்து ஐ.நா.சபையின் சககாவா பரிசை டாக்டர். எம். எஸ். கவாந்தான் என்ற தமிழ் அண்மையில் பெற்றிருக்கிறார்.

மேற்கண்ட தாக்கங்களையும், எதிர் விளைவு களையும் பயன் படுத்துவதன் மூலம் மனிதனால் வாலில் பறக்கவும், உருமாறவும், பசியின் ரியிருக்கவும், நெருப்பினில் இறங்கி எந்து போகாமல் வெளியேறவும் முடியுமிடமன தமிழிலுள்ள காவியங்களில் ஒன்றான மனிமேகலை மிக நீண்ட காலத்திற்கு முன்னரே பாடி வைத்துள்ளது. முன்னர் தமிழர்களால் அதிகமாகக்

கவனிக்கப்படாமல் விடப்பட்ட இக் காலியம் தற்போது மேலைத் தேயத்தவரிடையே பெரும் கவனமிர்ப்பைப் பெற்றுள்ளது. மனிமேகலையில் பல சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சங்கதிகள் மறைந்திருப்பதை இன்றைய விஞ்ஞான உலகம் மிக வியப்புடன் பார்ப்பதாகத் தெரிகிறது. சர்வதேச அளவில் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவரக்கூடிய பல அற்புதமான கருத்துக் களால் நிறைவு பெற்றுள்ள மனிமேகலையைச் சீர்தூக்கிப்பார்க்க வேண்டியது காலத்தின் சிறந்த தேவையாகும்.

இந்த வகையில் மனிமேகலையில் நம் கவனத்தைத் தொடுவது சமயக் கணக்கர் தமதிறும் கேட்ட காதை என்ற பகுதியாகும். இப்பகுதியில் தமிழிடையே இருந்த பல்வேறு சமயப்பிரிவினரின் கருத்துக்களும், அப்பகளின் ஆத்மானச் சிந்தனைகளும் மிக அற்புதமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன. இங்கு அனுக்களையும், உமிகளையும் பற்றிக் கூறப்பட்ட செய்தி யொன்று நமது கவனத்தைக் கவர்வதாக உள்ளது. ஆசிகவாதி என்ற பாத்திரம் இதுபற்றிப் பாடும்போது,

“ உரந்தரும் உமிரோடு. ஒரு நங்கையைது ;
அவ்வளு உற்றும் கண்டும் உணர்ந்திடல்
பெய்வகை கூடிப் பிரிதலும் கெய்யும் . . . ”

இதன்படி நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கும் பரமானுக்கள். இவற்றோடு உயிரையும் சேர்த்து வரும் ஜந்து மூலக் கூறுகளிலேயே உலகின் சகல பொருட்களின் உருவாக்கமும் நடைபெறுகிறது என்பது இப்பாடவின் கருத்து. இப் அனுக்களும் தூக்கக்கணும் ஒன்றாகத் திரள்வதும்; விரிவதுமாகிய செயற்பாடுகளால் மலை, மரம், உடல், மூ மியென யாவுமே தோற்றம் பெற்றும், மாற்றமடைந்தும், கூர்ப்படைந்தும் செல்கின்றன என்பதும் இவினின் விளக்கமாகும். அதேவேளை அணுக்கள் திரள்வதையும், விரிவதையும் ஆராய்ந்தறிவது எதுவோ அதுவே உமிர் என்றும் கூறினார்.

உண்மையில் பூ மியென்பதே தூக்ககளின் கூட்டுச் சேர்க்கையாகும். அண்மைக்காலக் கணக்கிடையின் படி அண்டத்திலிருந்து வருடாந்தம் மூன்று இலட்சம் தொன் எடையுள்ள தூகப் பொருட்கள் புவியின் மீது விழுந்து கொண்டிருக்கின்றன. மேலும் “ குரியனிலிருந்து வெளியே

வீசப்பட்ட சடப் பொருட்களும் தூகப்படையும் திரள்வடைந்ததன் மூலமே புவி உட்பட நவக்கிரகங்கள் யாவும் உருவாகின் என்ற கருத்தை சேர் ஜேம்ஸ் ஜென்ஸ் (1877 – 1946) என்ற விஞ்ஞானி 20ம் நூற்றாண்டிலேயே உலகின் முன் வைத்தார். மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்ற டார்வினின் பரினாமச் கோட்பாட்டு நூல் எழுதப்பட்டது 1856 இல் ஆகும். ஆனால் மேற்கண்ட விஞ்ஞான விளக்கங்களுக்கு அடிப்படையான பாடல்கள் பலவற்றை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னரே மணிமேகலை பாடி வைத்திருப்பதே, அதன் சர்வதேச நிதியான முக்கியத்து வத்திற்குக் காரணமாகும்.

1988 ம் ஆண்டுவரை உலகம் கண்டு பிடித்த மொத்த இரசாயன மூலக்கூறுகளின் எண்ணிக்கை 109. இவையே அடிப்படை மூலக்கூறுகளாகும். இவை ஒன்றுடன் ஒன்று இணைவதும், பிரிவதும், விகாரமடைவதுமாக நடைபெறும் தாக்கங்களாலும் பிரதித் தாக்கங்களாலும் உலகத்தின் எல்லாவிதமான பொருட்களும் உருவாகிச் செல்கின்றன. இரண்டு ஜதரசன் அனுவும் ஒரு ஒட்சிசன் அனுவும் இணைந்தால் அங்கு (H_2O) ஆக நீர் உருவாகும். அது போல அமிலத்தையும் அல்கோலையும் சேர்ப்பதன் மூலம் வாசத்தை உருவாக்கலாம். இவ்விதம் மூலக்கூறுகளின் சேர்க்கைகளின் மூலம்தான் அண்டத்திலிருந்து மனிதன் வரை யாவுமே ஒரு பரினாமச் செயல் முறையின் மூலமாக உருவாகியும் : தொடர்ந்து உருவாகிக் கொண்டும் இருக்கின்றன, என்ற செய்தியையே இன்றைய விஞ்ஞானமும் கூறுகிறது. அதேவேளை,

“ புலமார் பொருள்கள் இருபத்தைந்துள் நிலீந் தீவனி ஆகாயம் மே ! ”

என்ற மணிமேகலைப் பாடல் வரிகள் இவ் அடிப்படை மூலக்கூறுகளை இருபத்தைந்து பிரிவுகளை என்றோ வரையறை செய்து வைத்து விட்டதையும் கணமுடிகிறது.

தொடர்ந்து மேற்கண்ட இரசாயனத் தாக்கங்களுக்கு ஏற்ற செய்திகளை பூதவாதி எனவரும் கடைப்பாத்திரம் எடுத்துரைக்கும் போது :

**“ காகிதப் பூவும் கட்டியும் இட்டு ,
மற்றுங் கூட்ட மதுக்கனி பிறந்தாங்கு ..”**

என்ற பாடலின் மூலம் அதீதிப் பூவையும், கருப்பட்டி யையும் இட்டு அவற்றோடு வேறு பொருட்களையும்

கூட்டும் போது போதைத்தாம் மது பிறக்கும். இது போன்று மூலக்கூறுகள் தம்வயப்பட்டும், மற்றொன்றாகியும், பிற்கும், சேந்தும் பிரபஞ்சத்தின் கலவ பொருட்களையும் உருவாக்குமென்றார். தோல் வாத்தியக் கருவியில் எழும் ஒசையானது தேய்ந்து தேய்ந்து சென்று இறுதியில் எங்கே மறைகின்றது? தாம் புறப்பட்ட சொற்ப நேரத்திலேயே ஒசைகளின் ஒவ்வொரு மூலக்கூறுகளோடும் சேந்து அவை அமிந்து விடுவதைப் போலவே இறப்பும் நிகழ்கிறது, என்று இப் பாடலின் இறுதி வரிகள் சொல்லுகின்றன.

**“ உயிரொடு கூட்டிய உணர்வுடைப் பூதமும்
உமிரில் வரத உணர்வில் பூதமும்,
அவ்வப்ப பூதவழி அவையவை பிறக்கும் ! ”**

உயிரினின் தோற்றத்திற்கு ஏதுவான மூலக்கூறுகளும், உயிரோடு கூட்டிய உணர்வற்ற சடப் பொருட்களின் மூலக்கூறுகளும் ஒன்று சேரும்போது நடப்பது பிறப்பு. அவை தனித்தனி யாகப் பிரியும் போது ஏற்படுவது இறப்பு ! என்ற மணிமேகலைச் செய்திகளை விஞ்ஞானக் கண்கொண்டு பார்த்துப் பயன் பெறுவது அவசியமாகும்.

“ ஒரு பாத்திரமே எடுக்க எடுக்கக் குறையாத உணவைத் தரும் ! ” என்று மணிமேகலையில் கட்டிக் காட்டும் இலக்கு இன்றைய நிலையில் எட்டிப் பிடிக்க முடியாத தொலைவிழுள்ள புள்ளியாகும். எனினும் இந்த அபார சக்திகளை அடையும் பணியில் மனிதன் இப்பொழுது பல படிகளைக் கடந்து வந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. இவற்றைப் பின்வரும் படிமுறையான தகவல்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

இப்பண்டதில் முதன் முதலாகச் கட்டிக்காட்டக் கூடியதாயிருப்பது புவிதீரும், மனிதன் பீரும் படிந்துள்ள மின் காந்த சக்தியாகும். மனிதன் தனக்குள் இருக்கும் மின் சக்தியால் பல அபார சாதனைகளைப் புரிய முடியும். நாம் உண்ணும் உணவை ஜீரனிக்கச் செய்வதற்கான வெப்பத்தை உடலில் உருவாக்குவது குண்டவினி என்னும் பகுதியாகும். ஜீரனத்திற்காக குண்டவினி இழக்கும் வெப்பத்தை சுடு செய்ய மூளைக்கு மின் காந்தம் தேவைப்படுகிறது. நமது தோலின் கீழ்ப் பகுதியில் காணப்படும் வெண் சதைகளில் உள்ள புளிப்பு அமிலங்களும், கார அமிலங்களும் இணைந்து மின்சாரத்தை உருவாக்கி மூளைக்குச் செலுத்துவதன் மூலம் மேற்கண்ட சக்தி இழப்பை சுடு செய்கின்றன. பிரெயின் மத்யு என்ற விஞ்ஞானி 1930 ம் ஆண்டு தனது தேகத்தில் உள்ள மின்சக்தியைப் பெருக்கி ஒரு மின்சார

மணியைப் பற்றியின்றி இயங்கக் செய்தார். இம் மின்காந்த சக்தியைட்டலில் சேமிய்தன் மூலம் எவ்வா நோக்களையும் குணப்படுத்த முடியுமென்றார் டாக்டர் மெஸ்மர். இக் கலையை மேலும் கூற்றைப்படுத்தி ஆத்தம் ஞானத்தால் முக்காவங்களையும் அறியமுடியுமென்றார் அறிஞர் மாப்பு. குமார் 400 வருடங்களுக்கு முன்னரே விட்டவரின் நாசிச் சின்னாந்தை தேவாலயச் கல்லூரில் வரைந்து, 2ம் உலக யுத்தத்தை அது நடப்பதற்குப் பல நாறு வருடங்களுக்கு முன்னரே எடுத்துரைத்தார் ஆசூடக்காரர் நொஸ்ராமுஸ்.

டூடலில் உள்ள மின்சாரத்தைப் போலவே மனித மனதின் அடிப்பகுதியில் மின் அலை இயங்கிக் கொண்டிருப்பதாக கரைன் என்னும் விருந்தானிக் குறிப்பள்ளார். இந்த உணர்ச்சி அலைகளை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கொண்டு செல்வலாம். எதனிடமும் அவற்றைக் கொண்டு போயிச் சேர்க்கலாம் என்றும் இவர் நிருப்பித்தார். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி என்னாங்களை ஒருமைப் படுத்தினால் அவை கற்பனை செய்ய முடியாதவிற்கு மின்காந்த சக்தியைப் பெறும். அதிசிகிக்கத்தக்க இம் மின்சார சக்தியால் கற்பனைக்கும் எட்டாத சாதனங்களை நாம் நிகழ்த்திவிட முடியும். என்று கணேயூ அறிஞர் ஜேக்கப். ஏ. புல்வர்ண் என்பவரும் எடுத்துரைத்துள்ளார். "நான் எதை மேற்கொண்டேனோ அதில் எவ்வாம் வெற்றி பெற்றேன். காரணம் நான் அதை மனப்புரவாக விரும்பினேன்!" என்று மனோசக்தியால் தான் பெற்ற வெற்றியை எடுத்துரைத்தான் நெப்போவியன். இப்படிப்பட்டோர் அபார திறமையையே இன்று தமிழ்மீண்டிலும் உலகம் கண்டு வியக்கிறது.

மனித மூளையானது முன்மூளை, நடுமூளை, அடிமூளை என மூன்று பிரிவுகளைக் கொண்டதென்பது யாவரும் அறிந்தே. அது போல மனமும் மூன்று பாகங்களை உடையது. இதில் மிகமிக முக்கியாக ஆழ் மனமாகும். இவ் ஆழம்மனமானது அசாதாரண வேகம் கொண்டது. கண்களின்றிப் பாப்பதற்கும் : காதுகளின்றிக் கேட்பதற்கும் கணப் பொழுதிலேயே பிரபஞ்சத்தைச் கூற்றி வருவதற்குமான வல்லுமையும் படைத்து. தூக்கத்தில் இருக்கும் போது ஆழமானம் கணவு காண கிறது. அப்போது இது உலகின் பல பாகங்களையும் கற்றும். ஆனால் இதனுடன் சேர்ந்தியங்க வோ டூடலால் முடிவதில்லை. இதற்குக் காரணம் ஆழமானதின் வேகத்திற்கு ஈடுகொடுக்குமானவிற்கு நமது டூடல் கூப்படையவில்லை. இத்தகைய சக்தியைப் பராசக்தியிடம் வேண்டும்,

"விஷைப்பறு பந்தினைப் போல் — உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்।"

என்று பாடினார் பாரதியார். உண்மையில் உள்ள வேகத்திற்கேற்ப டூடலை இயக்க முடிந்தால் மனிதனால் பறக்கமுடியும், நெருப்பில் குளித்தெழுவும், முக்காலங் களையும் உணரவும் முடியுமென்று, மனிமேகனலைவில் தெரிவிக்கப் பட்டுள்ள கருத்துக்களை எட்டிப்பியப்பது சிரமமான பணியில் வென் றே மனோதத் துவமும் கூறுகிறது.

இது போன்ற சாதனங்களை சித்தர்களும் நிகழ்த்தியிருக்கிறார்கள். குடந்தை ஸ்ரீ மொளை குவாமிகள் என்ற சித்தர் உணவின்றி, உடையின்றி, உறக்கமின்றி, பேச்சின்றி பல ஆண்டுகாலம் கீவன்முத்தராய் வாழ்ந்து காட்டினார். 22.04.1899 இல் இவர் உயிரை ஊனில் அடக்கி சமாதியானார். இவரை அடக்கம் செய்யும் சமயத்திலும் தேகத்தின் மேல் வியர்வைபு புத்திருந்தது. இவரின் அழியாத சரீரம் சமாதியான இடத்தில் யாழ்ப்பாணத்துக் கவாமி என்பவர் ஜீவசமாதி யொன்றை எழுப்பினார். கவாமி விவேகானந்தர், இங்கிவாந்திலிருந்து அன்னிபெண்ட் அம்மையார் போன்றவர்கள் இவரின் பெருமையைக் காண நேரில் வந்ததாகக் குறிப்புரைகள் கூறுகின்றன. இத்தகைய கலையையே, "யோகக்கலை" என்பார்கள்.

எனினும் எவ்வளவு சக்தி நம்மிடம் இருந்தாலும் அதை நாம் தீமையான வழியில் செலுத்தி ஒருபோதும் நன்மையைடைந்துவிட முடியாது. பிரமாண்டமான சக்தியை வைத்திருந்த ஹித்தர் அதைத் தீய வழியில் பயன் படுத்தியதால் இறுதியில் தீமையையே அறுவடை செய்தார். மற்றவருக்கு மனதால் தீமை செய்தாலும் நாம் தீமையையே அறுவடை செய்ய வேண்டி வரும். இதற்காகவே, "மனதாலும் பிறருக்குத் தீமை செய்யாதே।" என்று கூறினர் ஆன்றோர். இந்த மகத்தான கோட்பாடு வாழ்வின் இயங்குநிலை விதியாக செயற்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்து, வாழ்முறைப்பால் அப்போது வெளிப்படும் எதிர் விளைவுகள் வாழ்வில் பெரும் விலையை உண்டுபௌன் னும். மறுபுறம் எவ்வா விதிகளையும் தாண்டி அபார சாதனங்களைப் புரியும் ஆற்றலை ஒருவர் அடையும் போது இயற்கையாகவே அவர் விதியென்று வகுக்கப்பட்டிருக்கும் எல்லைக் கோட்டையும் தாண்டி நிற்பார். அவ்வேளை அவருக்கு வகுக்கப்பட்ட விதியென்று ஏதும் இருப்பதில்லை.

உண்மையில் இது மிகவும் சிக்கலான விளக்கமாகும். இக்கருத்தை மனிமேகனை வேறொரு வழியில் சொல்கிறது.

"நிம்ப முனைத்து நிகழ்தல் நித்தியம் நிம்பத் தம்பொரு ஊன்மை அதித்தியம்।"

என்ற பாடலில் வேம்பின் முளையானது முளைத்து அது வேம்பாகவே விளங்குதல் போன்றது நித்தியம். அங்ஙனம் வேம்பினிடத்தே அந்த விளையானது இல்லாதிருப்பது அந்த்தியம் என்று கூறுகிறது. "பானன மன்னிலிருந்து செய்யப்படுகிறது ஆனால் உபயோகிப்பதோ உள்ளே இருக்கும் வெற்றிடத்தைத்தான். கவர்களையும் ஜன்னலையும் அமைத்து விட்டைக் கட்டுகிறோம் உள்ளே இருப்பதோ ஒன்றுமில்லா வெற்றிடந்தான்." என்று இக்கருத்தை சீனாதேசத்து ஞானி ஒருவரும் பாடிவைத்துள்ளார். பானனையைச் செய்வதற்கு விதி உண்டு. அதற்குள் பாலிக்கப்படும் வெற்றிடத்திற்கோ விதியென்று ஏதுமில்லை. ஆனால் இரண்டும் ஒன்றில் ஒன்று தங்கிமிருப்பதே அடிப்படைத் தத்துவத்தின் கட்டுலனாக வரைகோடாகும்.

உண்மையில் வாழ்க்கை விதிமுறைக்குட்பட்டதுதான். விதியின் எதிர் விளைவுகளைப் புரிந்து அறவழியில் செல்வதே வெற்றிதரும். அந்த ஆத்ம பலத்தால் மனிதன் எவ்வா விதி முறைகளையும் தாண்டி வெற்றிகரமாக வாழமுடியும் என்ற மனிமேகலையின் கருத்துக்களால் மேலவத்தேயத்தவர் கவரப்பட்டுள்ளனமை அறிவியல் நிதியாக ஆச்சர்யம் தரும் விடயமல்ல. எனினும் தமிழ்லோ மனிமேகலை போன்ற எண்ணாற்ற நூல்களும், அவற்றின் கருத்துக்களும் கடந்த காலங்களில் சரியான முறையில் மக்களைச் சென்றடையத் தவறிவிட்டமையை நிராகரிக்க முடியாது. இவைகள் தேவைதானா? என்ற வினா பல ஆயிரம் ஆண்டுகளாகவே நம்மிடம் இருந்து வருகின்றது. இதற்குரிய காரணம் : ஒவ்வொரு மனிதனையும் அவனுள் இருக்கும் சக்தியையும் ஆடிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதை ஆங்கிலத்தில், "விப்டோ" என்று கூறுவார்கள். இந்த அபார சக்தி இருண்மைக்குள் சிறை வைக்கப் பட்டிருக்கும் போதே இத்தகைய விளாக்கள் உருவாகின்றன. இந்தச் சக்தியை வேறு வழிக் கிடுவும் திசை திருப்பலாம். அதையே, "சப்ரிமேஷன்" என்பார்கள். இதன்படி மற்றவர் குற்றங்குறைகளை தேடுவதிலேயே பயனற்றுப்போகும் நம் ஆற்றலை நல்வழியில் ஒருமைப் படுத்தினால் நாமும் வாழ்மில் உயர் முடியும். உண்மையில் மனிமேகலையில் குறிப்பிடப்படும் அபார சக்திகளை ஒருவர் அடையவேண்டு மென்பது முக்கியமல்ல. இப்படியான காரியங்கள் தமிழிலும் இருந்திருக்கின்றனவே என்பதை அறிவதன் மூலம் குறைந்த பட்சம் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையையாவது அழுகு அனாமக்கலாமல்லவா?

"வல்வமை தாரமேயோ — இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே . . . !"
— மகாகவி பாரதி —

தோப்புக்கரணங்கள்

முஸ்லையூரான்

குறுநாவல் - தொடர்

(6)

தனிஷாவும் பொங்கலுக்கு செல்வதற்கு தயாராகி விட்டாள். தகப்பன் நவாவும், தாயார் வசந்தியும் அவர்களின் சிறுகுடிசைக்குள் ஆடைஅணிவதில் ஈடுபட்டிருந்தனர். தூரத்தே முருகன்கோவிலி நிருந்து புறப்படும் காவடியாட்ட பறை கேட்டுக்கொண்டிருந்ததுபகற்போங்கலுக்குப்போய் வாங்கிக்கொண்டுவந்திருந்த ஒருஜாதியை யாரோ ஒருசிறுவன் இடைவிடாது ஊதிக்கொண்டிருந்தான்.

மதியம் நன்றாகச்சாய்ந்து வற்றாப்பனை அம்மன் குளிர்த்திப்பொங்கலுக்கான நேரம் தொடங்கிவிட்டிருந்தது உயர்ந்தவெப்ப காலமான கோடைகால மாதங்களைக்கடந்து கிராமத்தின் குளிர்ச்சி கருதி யேதான் அம்மனிடம் வேண்டுதல்செய்து வைகாசி மாதத்தின் பொன்னமிந்தான்று இப்பொங்கலை ஊர்கொண்டாடுவது வழக்கம். இந்தவருடமும் வற்றாப்பனைக்கிராமம் பொங்கல் ஆரவாரத்தில் களைகட்டிவிட்டது.

இரு வெளிறிய நீலநிறமும், முழங்கால் பகுதிகளில் நாய்கடித்து இழுத்துப்பியத்துபோல் கியியல்களுமான காற்சட்டையை தனிஷா அணிந்திருந்தாள். கருப்பும் வெள்ளைக் கோடுகளுமான ஒரு ரீசேட் டைடும் போட்டுக் கொண்டாள் வாரியதும் வாராததுமாக குழம்பியதும் குழம்பாததும்போல் அவளின் தலை இருந்தது. இப்போதெல்லாம் முன்னரைப்போல் தனது அலங்காரத்தில் அவள் அநிக கவனம் செலுத்துவதில்லை. அவனுக்கு இக்கிராமத்தில் மனமொன்றி ஈடுபடுவதற்கு ஏதுமில்லை. ஆனால் அவளின் மனதுள்ளினரைந்துபோய் கிடந்து அவையெடுக்கும் அவளது வெள்ளைக்காரக் காலவன் கென்றிக்கின் நினைவுகள் அநிகரிக்க அநிகரிக்க அவள் தனது குழலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கவானான். சதா எப்போதும் நினைவு அவனாகவே இருந்தது. அவனுக்கும் அவள் வாழும் இன்னைய குழலுக்கு மினையே இருக்கும் இடைவெளி அநிகரித்துக்கொண்டே சென்றது. அவர்கள் பேசும் மொழி தெரியாது அலைந்

தான். தன்னைத்தானே ஒரு வட்டத்துள் சிறையிட்டான். அந்தச்சிறையை நேசிக்கவும் தொடங்கினாள்.அச்சினரைக் குள் அவள் தனது காலதுடுடன் வாழ்க்கை தொடங்கி யும் விட்டிருந்தான் ஏனோதானோ என்று ஒரு தொடர்பை தனது அயலுடன் வைத்திருந்தானே தலிருவும் அந்தஅயுக்டான் ஒட்டுவு ஏதுமின்றி அவள் அந்த அயலை பறக்கணித்தான். வெறுத்தான்.

தனிலூ தனது பஞ்சக்கிளியையும் கூட்டிருந்து எடுத்துக்கொண்டாள் அந்தப்பஞ்சக்கிளி அழகங் தனில்மூறியில் வணக்கமும். நன்றியும் சொல்க்கொண்டு அவள் தோளில் தொற்றிக்கொண்டதும் தனிலூ பொங்கல் நடக்கும் கோயிலெநோக்கி நடக்கலானாள்.

கையில் அர்ச்சனைத்தட்டுக்களுடன் அழகிய பெண்களும், கண்ணியர்களும் தமது குடும்பத்தினருடன் விதிவுரங்களை பற்றிக்கொண்டு நந்துசென்றனர்.

அவர்கள் தனிலூவைப்பார்த்து ஏதோ ரகசியமாக பேசிக்கொண்டு சென்றது ஏதோ ஒருமாதிரியாக இருந்தாலும் பிறரதுவினையாக்களில் தலையிடாது வாழ்ந்து பழகிய பழக்கத்தினால் அவள் தன்பாட்டிலே போய்க்கொண்டிருந்தான். அவர் இளம்பெண்பிள்ளைகள் சிலர் தனிலூடன் பழகவிருப்பங்கொண்டிருந்தாலும் அவர்கள் தமது பெற்றோரினால் தடுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான மத்தியில் தனிலூ ஒரு சுவாரசியமான காமப்பாத்திரமாகவே பர்க்கப்பட்டார். யாருடைய தொடர்புமின்றி அவள் வாழ்வதில் அவளுக்கு கவலைகள் இருந்ததாக தெரியவில்லை. மாறாக அவள் இந்த பறக்கணிப்புக்களை பெரிதாக கவனத்தில் எடுக்காதிருந்தாள்.

என்றுமில்லாதவாறு வண்டில்களும், கார்களும் பேருந்துகளும், புதியதிய மனிதர்களுமாக கிராமம் அவசரமாக இருந்தது.

கோவில்கூடியிருந்த சனதிரைச்சலும் பறைமேளச்சப்பதமும், விசில், அம்மம்மாக்குமூல் சப்தங்களும் ஒனிப்பருக்கி அறிவிப்புக்களும் மெல்லமெல்ல அதிகரித்து அதிகரித்து கேட்டுக்கொண்டது தனிலூவுக்கு.

இப்போது அவள் பொங்கலுக்கு நிடி சூடிருந்த ஆபிரக்கணக்காள சனக்கூட்டத்திலுள் இருந்கிவிட்டாள்.

மின்சாரவிளக்குகளின் அலங்காரமும் சிகப்புமிற போலீஸ் உடையுடன் காவலர்களும், சாரணச்சிறுவர்களும் சனக்கூட்டத்தை ஒழுங்குசெய்துகொண்டிருந்தனர்.

வலதுபுறந்தில் அடுக்கப்பட்டிருந்த கார்க்குலியல்களையும் இடுதுபுறமாக வரிசைகட்டி குந்தியிருந்து பிச்சைகளுக்கும் மனிதர்களுமாகதனிலூ பார்த்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தாள்.

சனதிரிசூக்குள் கட்டுப்பாடா இலைஞர்கள் ஒருமாகச் செல்லும் இளம்பெண்களை இடித்து அழுந்திக்கொண்டு சென்றது தனிசாவுக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

அந்த வயுக்கரை ஒருமாக தண்ணோய்ந்தல்.

பார்த்தால்.....அது கூழைக்கிழவிதான். இந்தாறின் விசிரியாக இழிக்கப்படும் அவளேதான்.கையிலிருந்த மோப்பேனியை உயர்த்தி அண்ணார்து மடக்குமடக்கென்று மோர்குடித்துக்கொண்டிருந்தாள். அதே கிழிந்த ஊத்தைச் சேலதான். தனிலூ ஒருக்கணம் தரித்துவிண்று கவனித்தான்.

குடித்துமுடித்துவேணியை நிலத்தில் உதறிவிட்டு சேலைத்தலைப்பால் வாயை துடைத்துக்கொண்டு "பிச்சை....பிச்சை" என்ற தனது உச்சாடனத்துடன் விலகினாள்.

எதுவித சனநடமாட்டுமுமின்றி வெறித்துப்போய் ஓரிரு மாடுகளுடன் கிடக்கும் அந்த கோவில்முன்றல் சனவெள்ளத்தால் முனிக்கொண்டிருந்தது.

கோவில்கோபுர மின் விளக்கு அழகாக எரிந்துகொண்டிருந்தது. அந்த அலங்காரங்களை பார்த்தபடியே சென்றுகொண்டிருந்த தனிலூவின் தோலில் அந்த பஞ்சக்கிளி யமின்றி உட்காந்திருந்தது.

அந்தப்பஞ்சக்கிளி அடிக்கொருத்தவை தனிலூவின் கண்ணங்களை முத்தமிடபடி இருந்தது. முத்தமிடும் அந்தகிளியோடு ஏதேபேசிக்கொண்டு அவனும் சென்றான்.

நாற்புறமும் கணக்களால் கற்றிவளைக்கப்பட்ட அம்மன்கோவில் சனத்திரங்கள் திண்டாடியது.கோவில் முன்வாசனிலையே கோவில்கடையொன்றிலும் நல்ல வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.

பிறருக்கு தடைசெய்யப்பட்டிருந்த கற்புரவியாராம் கோவில்நிரவாகத்தால் விற்பனைசெய்யப்படுவதும் பக்தர்களால் கொடுக்கப்பட்ட கற்பும் அம்பகுளக்கு எரிக்கப்படாது மீண்டும் விற்றிடுத்திற்கே வந்துகேரும் காவு அறியாத பக்தர்கள் தலைமேல் கைவைத்து அரோக்கிரத்துக்கொண்டிருந்தனர்.

பத்துப்படினைந்து காவடிகள் அழகாக ஆடிக்கொண்டு சென்றன.

லாந்தாவிளக்குகளில் வரிசையாக குறுக்குக்கட்டிய விழவிகள் நிலக்கடலை விற்றுக் கொண்டிருந்தனர்.

தனிலூவும் சூபாகொடுத்து ஒரு சிறிய கடலைச்சுருள் ஒன்றை வாங்கிக்கொண்டாள்.

ஆரம்பத்தில் விணோதமாக இருந்த இந்தச்சனக்கூட்டவிவகாரம் இப்போது டனிஷாவுக்கு சம்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது.

உரத்து உரத்துக்கத்திக்கொண்டிருந்த ஒளிபெருக்கியே அவனுக்கு எரிச்சலை ஊட்டியது. விளங்காத ஒரு விடையீத்தை எத்தனைதரம் அவன் கேட்பது.

தவறுப்பட்ட குழந்தைகளின் அழுகுரல்ஒனி அடிக்கடிவந்து எரிச்சலை இன்னும் அதிகரித்தது.

கையிலிருந்த கடலைச்சுருஞ்டன் ஒரு ஓரமாக உட்கார்ந்து அவற்றை கொளிக்கத்தொடங்கினான்.

அவளின் பச்சைக்கிளி இப்போதும் அவளின்தோனிலேய இருந்தது.

டனிஷாவை கடந்துசெல்லும் இளைஞர்கூட்டம் டனிஷாவைப்பார்த்து ஏதோசொல்லிக்கொண்டு பார்ஸையால் கணத்துவிட்டுப்போவதை பார்த்து ஏதுமறியாது இருந்தான்.

நேரம் அது போய்க்கொண்டே இருந்தது.

மற்றமேதுமற்ற சணங்களின் இரைச்சும் சணங்களின் அசைவும்தான்

கோலிலின் இழக்குவாசல் பக்மீக வானத்திலெழும் பொங்கல் அடுப்பின் புகையும், கண்களைக்கூக்கிக்கொண்டு போகும் சணங்களுமாக விரித்தபாய்களில் அய்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் சிறுவர்சிறுமிகுஞமாக கோவில்முற்றும் தளைத்துவிட்டது.

அந்த மதியிடாவின் குளிர்ச்சிப்பொங்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தும்படியாக

தூக்குக்காவடி ஒன்று நகர்ந்துகொண்டிருந்தது.

முதுகிழும், கால்கைகளிலும் தூண்டிலைப்போல் இரும்பு ஆணிகளால் குத்தப்பட்டு வைக்கயிருக்களினால் தூக்கி மறக்கும் ஒருபறவைவையைப்போல் நிறுத்தி அந்தமனித்து வந்துகொண்டிருந்தான்.

நெற்றிமற்றும் உடலெங்கும் விழுதி சந்தனத்தினால் பூசி வாயிடுக்குகளில் வேல்போன்ற கூர்களினால் குற்றப்பட்டு அவன் தனது வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டிருந்தான்.

தலையீது ஏற்குந்துகொண்டிருக்கும் தீச்சுடிகளுடன் பெண்களும்வரிசையாக வந்தனர்.

இவற்றின் விளக்கங்கள் புரியாமல் டனிஷா வேடிக்கையாகவே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆணால் இவை தமிழர் சமூகம்பற்றிய ஒரு தவறான கருத்தையே அவனுக்கு தந்துகொண்டிருந்தது.

ஏற்கனவே இவைபற்றி அவன் ஏதும் அறிந்திருக்கவில்லைத்தானே அவன் அறியாதிருந்தது அவளின் பொறுப்பல்ல அவளின் பெற்றாறின் பின்முதானே?

ஒன்றை அறிந்திருத்தலே அதன்மீதான விகவாசத்திற்கும் பிரியத்திற்கும் இடம்தரும்.

அன்றேல் அது ஒரு வேடிக்கை உணர்வாகவும் அதனுடனான சேர்வுக்கு தடையாகவும் அமையும்.

பறவைக்காவடி அதிர்ச்சியிலிருந்து சற்றுமின்ட டனிஷா திடீரென்று எழுந்துவின்று உற்றுக்கேட்டாள்.

ஆம் அது டனிஷாவுக்கானஅறிவித்தலே ஒளிபெருக்கியில் வந்துகொண்டிருந்தது.

அதுவும் அவனுக்குத்தெரிந்த டனில்லெழுமியில்.....

"டனிஷா! நான் கென் றிக்கேபிரேன்

உடன் இந்த ஒளிபெருக்கி நிலையத்துக்கு வரவும்நான் உனக்காக இங்கு காத்துக்கொண்டிருக்கிறேன்.

உடன் வரவும்"

என்ற அறிவித்தலை கேட்டதும் சுனத்திரளை தள்ளிக்கொண்டு டனிஷா ஓடினாள்.

சனம் வேடிக்கையாக பார்த்தது.

டனிஷா ஓடினாள்.

குரல்வந்த திசைநோக்கி.

வந்தது குரல் மட்டுமல்லவே.....

அவனுடைய வாழ்வுமயிற்றே.

.....தொடரும்.....

மணியோசை கேட்கு எழுந்து...

வேத-ஹிதரன்

கூராங்கம்

விழி நீரில் நீ
கதை எழுதி
மனமேடையில்
திரைநீக்கம் செய்தாய்
உயிராக ஒருநாள்
உடலோடு இருந்தாய்
திசைமாறிய வாழ்வை
திரும்பிப்பார்।
மணியோசை கேட்கும்
அந்தக் கோவிலின்
இசையே சாட்சி
உண்ண நான் விரும்பியதற்கு!
ஒளி விளக்கே
நீ அணைந்துவிடாதே
அவள் முகத்தை
இருளிலும்தான்
நான் பார்க்கவேண்டும்.

முந்தமெல்லாம் புழுங்கல் - அதனால்
எம் நெஞ்சமெல்லாம் அம்முந்தும்.
- ஒரு தாய்

"இது ஒரு தமிழ் மாசிகை"

எடு இல: 7 - ஆடி. 95
வெளியீடு: ரூபி ப்ளக்கேஸ்
Baunehøjvej 35
3320 Skævinge
Denmark

Tlf: 42 28 90 12

விலை: ஒரு வருடம்
(12 இதழ்கள்)-200 டனிஸ்குரோன்கள்
வெளிநாடுகள்: 50 பு
கட்டணம் செலுத்தவேண்டிய
வங்கி:

Tuli Publikation
Den Danske Bank
Hillerød Afdeling, Slotsgade 16-18
Postboks 255
3400 Hillerød Denmark.
A/C NO : 35 43 - 38 69 87
அல்லது
Post Giro : 94 78 65 3

தன்னலம்

வேலணையூர் நவமகன்.....
நடுத்தெருவில் துயிப்படங்கி
கால்மாட்டில் தனலைமாறி
இரத்தமிதயில் பச்சைப்பினைம்

யாரோ ஒருவனது.
அவனுக்காய்,
அழுது நீர்ப்பதற்கு
கண்ணீர்ந்த கண்கள் உனது.

கல்லால் அடிப்பட்டு
கால் தடக்கி விழு நீ!
காட்டாற்று வெள்ளமென
கறந்தோடும் கண்ணில் நீர்
கைகொண்டு துடைக்க
உண்ணால் முடியாது.

யாரோ.....
ஒருவனுக்காய் மட்டும்,
இல்லாத கண்ணீரை
கைகொண்டு துடைக்க
உண்ணால் முடியாது.

ஆசிரியர் முவல்வையூரான்
படைப்பாளிகள் தொடர்பு: திரு. ரவி.....TIF: 86 40 38 05
வாசகர்கள் தொடர்பு: திரு. செல்வன்.....TIF: 86 64 51 98
வடிவமைப்பு: ரூபிதிப்பகம், ரவி
அட்டைப்பாடு தமயந்தி

www.padippakam.com

Til: Chanchise
Danmarksgade 10
7500 Holstebro

"Postbesørget blad, (0900 KHC) " 51033

Afs: Tuli Publication Baunehøjen 35, 3320 Skævinge, Denmark



പാഡിപ്പകം